

# Refugee Phrasebook/Arabic, Urdu, Dari, Greek, Bangla, Kurdish, French, Language of FYROM, English

## Contents

- 1 What do you need? Was brauchen Sie? Что вам нужно? De quoi avez-vous besoin ? ንኽንሕግዘኩም ኢና ኣብዚ ዘለና።
- 2 English-Greek-Arabic-French-Dari/Farsi-Language of FYROM
  - 2.1 Basic orientation (Short version)
  - 2.2 Health
  - 2.3 Law
- 3 English-Greek-Urdu-Bangla-Kurdish-Language of FYROM
  - 3.1 Basic orientation (Short version)
  - 3.2 Health
  - 3.3 Law
- 4 Notes

## What do you need? Was brauchen Sie? Что вам нужно? De quoi avez-vous besoin ? ንኽንሕግዘኩም ኢና ኣብዚ ዘለና።



ماء ▪ ማይ  
water ▪ eau  
вода ▪ víz



مترجم ▪ ተርጓሚ  
interpreter ▪ Dolmetscher  
переводчик ▪ tolmács



حمام ▪ ቤት ንጽህና  
Toilette ▪ туалет



دواء ▪ መድሃኒት  
Medikation ▪ лекарства  
orvosság



طبيب ▪ ሓኪም  
doctor ▪ Arzt  
médecin ▪ врач ▪ orvos



طعام ▪ መግቢ  
food ▪ еда  
élelmiszer



خريطة ▪ ካርታ  
map ▪ Karte  
карта ▪ térkép



سيجارة ▪ ሸጋራ  
cigarette ▪ сигарета



Internet



هاتف ▪ ተለፎን  
telephone ▪ телефон



كهرباء ▪ ኤለትሪክ  
electricity ▪ Strom  
электричество ▪ villamosság



ملابس ▪ ልብሲ  
clothes ▪ Kleidung  
vêtements ▪ одежда ▪ ruházat

This booklet is based on data from the community project "Refugee Phrasebook". Here you find other language resources. All content can be copied, adapted and redistributed freely (Creative Commons License, CC0). Something to be changed/added? Please insert your suggestion at <https://pad.okfn.org/p/rpb-suggestions> , or contact us at [feedback@refugeephphrasebook.de](mailto:feedback@refugeephphrasebook.de). Thanks! Online versions at: <http://www.refugeephphrasebook.de> (<http://http://www.refugeephphrasebook.de>) and [https://en.wikibooks.org/wiki/Refugee\\_Phrasebook](https://en.wikibooks.org/wiki/Refugee_Phrasebook) "Language of FYROM" = Language of the former Yugoslav Republic of Macedonia

## English-Greek-Arabic-French-Dari/Farsi-Language of FYROM

### Basic orientation (Short version)



English	Greek / phon.	Arabic	French	Dari/Farsi	Language of FYROM
<b>Basic Conversation</b>	<b>Βασική συνομιλία / Vasikí Synomilía</b>		<b>Conversation de base</b>		<b>Основна конверзација</b>
Hello	Γεια / Ya	مرحبا	salut	سلام	Здраво (Zdravo)
good morning	Καλημέρα / Kaliméra	صباح الخير	bonjour	صبح بخير	Добар ден (Dobar den)
good evening	Καλό βράδυ / Kaló vrádi	مساء الخير	bonsoir	شب بخير	Добро вечер (Dobro vecher)
goodbye	Εις το επανιδείν / Is to epandidín	مع السلامة	au revoir	خداحافظ	Довидување (Doviduvanje)
sorry / excuse me	Συγγνώμη / Signómi	لو سمحت	pardon / excusez-moi	ببخشيد	Извинете (Izvinete)
please	Παρακαλώ / Parakaló	عفوًا / من فضلك	s'il vous plaît	لطفاً	Ве молам (Ve molam)
thank you / thanks	Ευχαριστώ / Efharistó	شكرا	merci	تشكر	Фала (Fala)
you're welcome [response to thank you / thanks]	Τίποτα / Típotá	أهلا وسهلا	de rien		
my name is...	Ονομάζομαι... / Onomázome...	اسمي	je m'appelle...	نام ام _____ است	Се викам (Se vikam)
What is your name?	Πώς ονομάζεστε; / Pós onomázeste?	ما اسمك؟	Comment vous appelez-vous?	نام تان چیست؟	Како се викате? (Kako se vikate?)
I'm from...	Κατάγομαι από... / Katágoμε από...	انا من	Je viens de...	من از ..... می آیم)	Јас сум од (Јas sum od)
family	Οικογένεια / Ikoǵenia	اسرة: عائلة	famille	فامیل	Семејство (Semejstvo)
this is my husband	Αυτός είναι ο άντρας μου - Aftós íne o ándras mu	هذا زوجي	ceci est mon mari	این شوهرم است	Ова е маж ми (Ova e mazh mi)
my wife	(Αυτή είναι) η γυναίκα (μου) / (Aftí íne) i ginéka (mu)	هذه زوجتي	ma femme	/ همسرم	Ова е жена ми (Ova e zhena mi)
my children	(Αυτά είναι) τα παιδιά (μου) / (Aftá íne) ta pedía (mu)	أطفالي	mes enfants [pl.] / (mon enfant [sing])	اولادهايم	Ова се моите деца (Ova se moite deca)
my daughter	(Αυτή είναι) η κόρη (μου) / (Aftí íne) i kóri (mu)	إبنتي	ma fille	دخترم	Ова е ќерка ми (Ova e kjerka mi)
my son	(Αυτός είναι) ο γιος (μου) / (Aftós íne) o giós (mu)	إبني	mon fils	بچيم	Ова е син ми (Ova e sin mi)
my baby	(Αυτό είναι) το μωρό (μου) / (Aftó íne) to moró (mu)	طفلي	mon bébé	نوزادم	Моето бебе (Moeto bebe)
this is my brother	Αυτός είναι ο αδερφός μου. / Aftós íne o aderfós mu.	هذا أخي	(c'est mon) frère	این برادرم است	Ова е брат ми (Ova e brat mi)
this is my sister	Αυτή είναι η αδερφή μου. / Aftí íne i aderfí mu	هذه أختي	(c'est ma) soeur	این خواهرم است	Ова е сестра ми (Ova e sestra mi)
this is my father	Αυτός είναι ο πατέρας μου Αυτός είναι ο μπαμπάς μου / Aftós íne o patéras mu/Aftós íne o babás mu	هذا ابي	c'est mon père	این پدرم (بابام) است	Ова е татко ми (Ova e tatko mi)
this is my mother	Αυτή είναι η μητέρα μου η μαμά μου / Aftí íne i mitéra mu/ Aftí íne i mama mu	هذه أمي	c'est ma mère	این مادرم است	Ова е мајка ми (Ova e majka mi)
I'm hungry.	Πεινάω / Pináo	انا جائع	J'ai faim.	گشنه هستم	Гладен сум (Gladen sum (m)) / Гладна сум (Gladna sum (f))
(My child) is hungry	(Το παιδί μου) πεινάει / (To pedí mu) pináí	طفلي جائع	Mon enfant a faim	بچه ام گشنه شد	Моето дете е гладно (Moeto dete e gladno)
I'm thirsty	Διψάω. / Dipsáo	أريد أن أشرب	j'ai soif.	تشنه استم	Жеден сум (Zhedен sum (m)) / Жедна сум (Zhedna sum (f))
water	Νερό / Neró	ماء	l'eau	آب	Вода (voda)
Do you have...	Μήπως έχετε ...; / Mípos éhete...?	هل عندك؟	Avez-vous...?	دارين؟...	Имате ли...? (Imate li...?)
Where is...?	Πού είναι...; / Pu íne...?	اين؟	Où est...?	...کجاست؟	Каде е (Kade e)
Where is the toilet? / Where is the bathroom?	Πού είναι η τουαλέτα/το μπάνιο; / Pu íne i tualéta/ to bánio?	أين الحمام؟	Où sont les toilettes? /Où est la salle de bain?	تشناب کجاست؟	Каде е тоалетот? (Kade e toaletot?)
I need to take a shower	Πρέπει να κάνω ντους / Prépi na káno duz	أنا بحاجة للاستحمام	J'ai besoin de prendre une douche.	باید شاور بی گیرم	Мора да се истуширам (Mora da se istushiram)
Where can I take a shower?	Πού μπορώ να κάνω ντους; / Pu boró na káno duz?	اين باستطاعتي الاستحمام؟	Où puis-je prendre une douche?	در کجا شاور بی گیرم؟	Каде може да се истуширам? (Kade mozhe da se istushiram?)
sanitary pad / towel	Σερβιέτα / Serviéta	فوطه صحية	(la) serviette hygiénique	نوار بهداشتی	(Хигиенска) влошка ((Higienska) vlohka)
diaper / nappy	Πάνα / Pána	حفاظة اطفال	(la) couche / (la) couche-culotte	پوشک	Пелена (Pelena) /
I need to make a	Πρέπει να τηλεφωνήσω Πρέπει να κάνω ένα	أنا بحاجة لاجراء			Мора да телефонирам

phone call	τηλεφώνημα / Prépi na telefoníso / Prépi na káno éna tilefónima	مكالمة	je dois téléphoner.	(باید تلفن کنم (زنگ بزنم	(Mora da telefoniram)
Where can I pray?	Πού μπορώ να προσευχηθώ; / Pu boró na prosefhithó	اين بإمكانى ان اصلي؟	où puis-je prier?	کجا نماز خوانده می توانم؟	Каде може да се молам? (Kade mozhe da se molam?)
Where can I buy_____?	Πού μπορώ να αγοράσω ...; / Pu boró na agoráso...?	من اين تستطيع ان اشترى..؟	où puis-je acheter...?	_____ از کجا بخرم؟	Каде можам да купам____? (Kade mozham da kupam____?)
Where can I find_____?	Πού μπορώ να βρω ...; / Pu boró na vro...?	..... اين اجد	où puis-je trouver...?	_____ کجا پیدا کنم؟	Каде можам да најдам____? (Kade mozham da najdam____?)
What time is it?	Τι ώρα είναι; / Ti óra íne?	كم الساعة؟	Quelle heure est-il?	چند بجا است؟	Колку е часот? (Kolku e chasot?)
I (we) need to sleep	Πρέπει να κοιμηθώ πρέπει να κοιμηθούμε [pɪ] / Prépi na kimithó/Prépi na kimithúme [pɪ]	انا نحن بحاجة للنوم	J'ai besoin de dormir. / Nous avons besoin de dormir.	باید خواب کنم / کنیم.	Мора да спијам (спиеме) (Mora da spijam (spieme))
Where is the subway/underground?	Πού είναι το μετρό; / Pu íne to metro?	اين المترو	Où est le métro?	مترو کجاست؟	Каде е метрото? (Kade e metroto?)
I don't have any money.	Δεν έχω χρήματα / Den ého hrímata	لا أملك نقوداً	Je n'ai pas d'argent.	پيسه ندارم.	Немам пари (Nemam pari)
Do you speak...	Μιλάτε...; / Miláte...?	هل تتكلم اللغة ال...؟	Parlez-vous...?	گپ می زنی؟ ...	Зборува те ли...? (Zboruvate li...?)
I don't speak (English) very well.	Δεν μιλάω τόσο καλά _____ (ελληνικά) / Den miláto τόσο kalá _____ (elliniká).	لغتي الامانية ضعيفه	Je ne parle pas très bien (le français)	/ المانيم خوب نيست	Не разбирам македонски (Ne razbiram makedonski)
Can you write that down for me?	Μπορείτε να το γράψετε; / Boríte na to grápsete?	هل يمكنك كتابة ذلك؟	Pouvez-vous écrire cela pour moi?	برایم او را نویسته کرده می توانی؟	Може да ми го напишете тоа? (Mozhe da mi go napisshete toa?)
I don't understand	Δεν το καταλαβαίνω. / Den to katalavéno	لا افهم	je ne comprends pas	نمی فهمم	Не разбирам (Ne razbiram)
Help! / Please help me!	Βοήθεια! Παρακαλώ, βοηθήστε με! / Voíthia! Parakaló voithíste me	النجده! ساعدنى من فضلك	à l'aide ! / Aidez-moi s'il vous plaît.	! کمک	Помош! Помогнете ми, ве молам (Pomosh! Pomognete mi, ve molam)
I don't know	Δεν ξέρω / Den kséro	لا اعرف	je ne sais pas.	نمی دانم	Не знам (Ne znam)
What happened?	Τι συνέβη; / Ti sinévi?	/ ماذا حدث؟	Que s'est-il passé?	چی شد؟	Што се случило? (Shto se sluchilo?)
I am cold/ freezing	Κρυώνω Έχω ξεπαγιάσει / Krióno / Ého ksepagiási	انا بردان/ة	J'ai froid. / Je suis gelé(e).	خنک می خرم.	Ладно ми е (Ladno mi e)
I'm happy.	Χαίρομαι είμαι ευτυχισμένος / Hérome / íme eftihisménos [m]	انا سعيد /ة	Je suis content(e)	خوش شدم.	Среќен сум (Srekjen sum (m)) / Среќна сум (Srekjna sum (f))
I'm scared.	Φοβάμαι / Fováme	/ انا خائف /ة	j'ai peur	می ترسم	Страв ми е (Strav mi e)
I'm sad.	Είμαι λυπημένος (m) Είμαι λυπημένη (f) / Íme lipiménos (m) / Íme lipiméni (f)	انا حزين	je suis triste	غمگين شدم.	Тажен сум (Tazhen sum (m)) / Тажна сум (Tazhna sum (f))
I like you.	Μου αρέσεις / Mu arésis	انا معجب بك	Tu es gentill(le) / Je t'aime bien	شما را دوست دارم.	Ми се допаѓаш (Mi se dopagash)
Don't worry	Μην ανησυχείς / Míni anisihís	لا تقلق	Ne vous inquiétez pas	فكر نكتين.	Не се секирај (Ne se sekiraj)
I would like an appointment.	Χρειάζομαι ένα ραντεβού / Hriázome éna randevú	انا بحاجة لتحديد موعد	Je voudrais prendre un rendez-vous	میخوام یک قرار بگیرم	Треба да закажам _____ (Treba da zakazham_____)
Where is room number _____?	Πού είναι το δωμάτιο __; / Pu íne to domátio __?	..... اين الغرفة رقم	où est la pièce numéro...?	اتاق نمبر _____ کجاست؟	Каде е соба број____? (Kade e soba broj____?)
Where is the registration centre?	Πού βρίσκεται το κέντρο απογραφής/ μητρώου; / Pu vriskete to kèntro apografis/mitróu?	اين مركز الاستقبال التسجيل؟	Où est le centre d'enregistrement?	مركز ثبت کجاست؟	Каде е центарот за регистрација? (Kade e centarot za registracija?)
You have to wait	Πρέπει να περιμένετε [pɪ]/ πρέπει να περιμένεις / Prépi na periménete [pɪ]/ Prépi na periménis	عليك ان تنتظر	Vous devez attendre / Il faut que vous attendiez	باید صبر کنید.	Мора да почекате (Mora da pochekate)
How long do we have to wait here?	Πόσο πρέπει να περιμένουμε εδώ; / Póso prépi na periménume edó?	كم يتوجب علينا الإنتظار هنا؟	Combien de temps faut-il attendre?	// برای چه مدت باید اینجا بمانیم؟	Колку долго треба да чекаме? (Kolku dolgo treba da chekame?)
one day	Μία μέρα / Mía mera	يوم	un jour	یک روز	Еден ден (Eden den)
one hour	Μία ώρα / Mía óra	ساعة	une heure	یک ساعت	Еден час (Eden chas)
one month	Ένας μήνας / Enas minas	شهر	une mois		Еден месец (Eden mesets)

very soon	Πολύ σύντομα / Polí síndoma	قريباً جداً	très bientôt	به زود	Наскоро (Naskoro)
tomorrow	αύριο / avrio	غداً	demain.	فرداً	Утре (Utre)
the day after tomorrow	μεθαύριο / methávrio	بعد غد	après-demain	دو روز بعد	Задутре (Zadutre)
next week	Την επόμενη βδομάδα / Tin epomeni vdomada	الأسبوع القادم	la semaine prochaine	هفته ديگه	Следната недела (Slednata nedela)
I will be back soon	Θα επιστρέψω σύντομα / Tha epistrépsō sídōma	سأعود قريباً	J'arrive / Je reviendrai bientôt	زود پس می آیم	Ќе се вратам наскоро (Ќje se vratam naskoro)
one, two, three, four, five, six, seven, eight, nine, ten	(1) ένα, (2) δύο, (3) τρία, (4) τέσσερα, (5) πέντε, (6) έξι, (7) εφτά, (8) οχτώ, (9) εννέα, (10) δέκα / (1) ένα, (2) δύο, (3) τρία, (4) τέσσερα, (5) πέντε, (6) έξι, (7) εφτά, (8) οχτώ, (9) εννέα, (10) δέκα	واحد، اثنان، ثلاثة، أربعة، خمسة، ستة، سبعة، ثمانية، تسعة، عشرة	un, deux, trois, quatre, cinq, six, sept, huit, neuf, dix.	یک، دو، سه، چهار، پنج، شش، هفت، هشت، نه، ده	Еден, два, три, четири, пет, шест, седум, осум, девет, десет (Eden, dva, tri, chetiri, pet, shest, sedum, osum, devet, deset)
Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday	Δευτέρα, Τρίτη, Τετάρτη, Πέμπτη, Παρασκευή, Σάββατο, Κυριακή / Deftéra, Tríti, Tetárti, Pémpiti, Paraskeví, Sávato, Kyriakí	الإثنين، الثلاثاء، الأربعاء، الخميس، الجمعة، السبت، الأحد	lundi, mardi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche	یکشنبه، دوشنبه، سه شنبه، چهارشنبه، پنجشنبه، جمعه، روز شنبه	понеделник, вторник, среда, четврток, петок, сабота, недела (ponedelnik, vtornik, sreda, chetvrtok, petok, sabota, nedela)
January, February, March, April, May, June, July, August, September, October, November, December	Ιανουάριος, Φεβρουάριος, Μάρτιος, Απρίλιος, Μάιος, Ιούνιος, Ιούλιος, Αύγουστος, Σεπτέμβριος, Οκτώβριος, Νοέμβριος, Δεκέμβριος / Ianuários, Fevrouários, Mártilios, Aprílios, Máios, Iúnios, Iúlios, Ávgustos, Septémvrios, Októvrios, Noémvrios, Dekémvrios	كانون ثاني، شباط، آذار، نيسان، ايار، حزيران، تموز، آب، ايلول، تشرين أول، تشرين ثاني، كانون أول	janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre		1. јануари, 2. фебруари, 3. март, 4. април, 5. мај, 6. јуни, 7. јули, 8. август, 9. септември, 10. октомври, 11. ноември, 12. декември (januari, februar, mart, april, maj, juni, juli, avgust, septemvri, oktomvri, noemvri, dekemvri)
<b>Medical Terms</b>	<b>Ιατρικοί όροι / Iatrikí óri</b>	<b>الصحة / Sihha</b>	<b>Les Termes Médicaux</b>		<b>Медицински термини</b>
I need a doctor	Χρειάζομαι ένα γιατρό. / Hriázōme éna giatró	انا بحاجة لطبيب	j'ai besoin d'un médecin.	دکتر ضرورت دارم	Ми треба доктор (Mi treba doktor)
I feel sick/ I don't feel well	Μου έρχεται αναούλα. / Mu érhete anagúla.	صحتي ليست على مايرام	Je me sens mal / Je ne me sens pas bien	نجور هستم.	Ми се гади (Mi se gadi)
I'm ill / I'm sick	Είμαι άρρωστος (m) Είμαι άρρωστη (f) / Íme árostos [m]/ íme árosti [f]	طفلي مريض	Je suis malade	مريض شدم	Болен сум (Bolen sum (m)) / Болна сум (Bolna sum (f))
(My child) is sick	(το παιδί μου) είναι άρρωστο / To pedí mu íne árosto	أشعر بوعكة صحية	Mon enfant est malade	بچه ام مريض شد	Моето дете е болно (Moeto dete e bolno)
I am pregnant	Είμαι έγκυος / Íme éngios	انا حامل	Je suis enceinte	من حامله دار استم	Бремена сум. (Bremena sum)
I am having an allergic reaction	Έχω μία αλλεργική αντίδραση. / Ého mia allergikí antídrasī	احس بدوار في رأسي	je fais une allergie / j'ai une réaction allergique		Имам алергична реакција. (Imam alergichna reakcija)
I feel dizzy.	Ζαλιζομαι / Zalízōme	عندي حساسية	j'ai la tête qui tourne	من سر چرخا هستم	Ми се врти (Mi se vrti)
I am diabetic	Έχω διαβήτη / Eho diaviti	عندي سكري	je suis diabétique / j'ai le diabète		Имам дијабетес (Imam dijabetes)
I need insulin	Χρειάζομαι ινσουλίνη / Hriazōme insulíni	انا بحاجة ماسة إلى إنسولين	J'ai besoin d'insuline		Ми е потребен инсулин. (Mi e potreben insulin).
I was raped.	Με έχουν βιάσει / Me ékhun viási	لقد اغتصبت	J'ai été violé(e).	من تجاوز شدم.	Ме силуваа (Me siluva)
I have a stomach ache.	Πονάει η κοιλιά μου / Ponái i kilía mu	عندي ألم في بطني	j'ai mal au ventre	معدته ام درد می کند.	Ме боли стомакот (Me boli stomakot)
I have a fever / a temperature	Έχω πυρετό / Ého piretó	عندي حرارة	j'ai de la fièvre	تب دارم.	Имам температура (Imam temperatura)
I have a headache	Έχω πονοκέφαλο / ého ponokéfalo	اعاني من صداع في الرأس	J'ai mal à la tête	سرمد درد می کند.	Ме боли главата (Me boli glavata)
I have a cough.	Έχω βήχα Βήχω / ého víkha	عندي سعال	Je tousse	سرفه می کنم	Кашлам (Kashlam)
My child has a sore throat/ cough	Το παιδί μου έχει πονόλαιμο βήχα / To pedí mu éhi ponóleimo / víha	طفلي عنده سعال / حلقه ملتهب	Mon enfant tousse / a mal à la gorge	بچه ام سرفه می کند / گلون اش درد می کند.	Моето дете го боли грло (Moeto dete go boli grlo)
cold	κρυολόγημα / kriológima	رشح / زكام	refroidissement	ريزش	Настинка (Nastinka)
diarrhea	διάρροια / diária	إسهال	diarrhée	اسهال	Пролив (Proliv)
constipation	δυσκοιλιότητα / diskiliótita	إمساك	constipation	قبض	Запек (Zapek)
vaginal yeast infection (thrush)	Κολπική μυκητίαση/καντιντίαση / Kolpikí mykitási/kantintíasi	التهاب فطري مهبطي	la mycose vaginale (candidose)		Вагинална инфекција (Vaginalna infekcija)
athlete's foot	μύκητες / míkites	إصابة فطرية في	le pied d'athlète,		Атлетско стопало

		القدم	mycose des pieds		(Atletsko stopalo)
head lice	ψείρες στο κεφάλι / psires sto kefáli	قمل في الرأس	poux (de tête)		Вошки (Voshki)
<b>Food</b>	<b>Φαγητό / Fagitó</b>	<b>طعام /</b>	<b>Nourriture</b>	<b>غذا</b>	<b>Намирници(Namirnici)</b>
Breakfast	πρωινό / proino	الأفطار	petit déjeuner		доручек (doruchek)
Lunch	μεσημεριανό / mesimeriano	الغداء	déjeuner		ручек (ruchek)
Dinner	δείπνο / dípno	العشاء	dîner		вечера (vechera)
Is this food Halal?	Είναι το φαγητό Χαλάλ; / ine to fagitó Halal?	هل هذا الطعام حلال؟	Cette nourriture est-elle Halal?	اين غذا حلال است؟	Дали оваа храна е халал? (Dali ovaа hrana e halal?)
I am allergic to....	Έχω αλλεργία στο.. / Ého alergía sto...	انا عندي حساسية ضد...	Je suis allergique à...	به...آلرژى دارم	Алергичен сум на (Alergichen sum na (m)) / Алергична сум на (Alergichna sum na (f))
beef	μωσχαρίσιο / mosharìsio	لحم بقر	boeuf	گوشت گاو	говедско (govedsko)
chicken	κοτόπουλο / kotòpulo	دجاج	poulet	مرغ	пилешко (pileshko)
I do not eat pork	Δεν τρώω χοιρινό / Den tróo hirinó	أنا لا أكل لحم الخنزير	Je ne mange pas de porc	من گوشت خوک نمیخورم	Не јадам свинско (Ne jadam svinsko)
I am a vegetarian. / I don't eat meat and fish.	Είμαι χορτοφάγος. Δεν τρώω κρέας και ψάρι. / íme hortofágos. Den tróo kréas ke psári.	انا نباتي لا اكل لحمة ولا سمك	je suis végétarien(ne). Je ne mange pas de viande ni de poisson.	گوشت و ماهی نمیخورم	Веgetаријанец (m)/веgetаријанта (f) сум. Не јадам месо и риба. (Vegetarijanec (m)/(vegetarijanka (f) sum. Ne jadam meso i riba)
eggs [pl]	αυγά / avgà	البيض	œufs	تخم مرغ /	јајца (jajca)
fish	ψάρι / psàri	سمك	poisson	ماهی	риба (riba)
bread	ψωμί / psomì	خبز	(du) pain	نان خشک	леб (leb)
water	Νερό / Neró	ماء	(de l') eau	آب	Вода (Voda)
lemonade	λεμονάδα / lemonáda	ليموناة	limonade	ليموناد	лимонада (limonada)
milk	γάλα / gàla	حليب	(du) lait	شیر	Млеко (Mleko)
coffee	καφέ / kafè	قهوة	café	كوفي / قهوه	Кафе (Kafe)
tea	τσάι / tsài	شاي	thé	چای	Чай (Chaj)
I don't drink alcohol	Δεν πίνω αλκοόλ / den pino alkòol	أنا لا أحتسي الكحول	Je ne bois pas d'alcool	من الكل نمیخورم	Не пијам алкохол (Ne pijam alkohol)
fruit	φρούτα / frouta	فاكهة	fruits	میوه	Овошје (ovoshje)
apple	μήλο / mìlo	تفاح	pomme	سیب	Јаболко (Jabolko)
orange	πορτοκάλι / portokali	برتقال	orange	نارنج	Портокал (Portokal)
peach	ροδάκινο / rodakino	دراق	pêche	شفت آلو	Праска (Praska)
vegetables [pl]	λαχανικά / lahaniká	خضروات	légumes	سبزیجات	зеленчук (zelenchuk)
potatoes [pl]	πατάτες / patàtes	بطاطا	pommes de terre	کچ آلو	компиири (kompiri)
beans [pl]	φασόλια / fasolia	فاصوليا خضراء	haricots	لوبيا	грав (grav)
peas [pl]	αρακάς / arakas	بازلا خضراء	petits pois	نخود	Грашок (Grashok)
chickpeas [pl]	ρεβίθι / revithi	حمص حب	pois chiches	شور نخود	леблебија (leblebija)
eggplant (US) / aubergine (UK)	μελιτζάνα / melitzana	بانجان	aubergine	بانجان سیاه	модар патлиџан (modar patlidzhan)
carrots [pl]	καρότα / karota	جزر	carottes	زردک	Моркови (Morkovi)
tomatoes [pl]	ντομάτες / domates	(طماطم) (بنادورة)	tomates	بانجان رومی	Домати (Domati)
sugar	ζάχαρη / zahari	سكر	sucre	شکر	Шеќер (shekjer)
flour	αλεύρι / alevri	طحين	farine	آرد	Брашно (brashno)
honey	μέλι / meli	عسل	miel	عسل	Мед (med)
cheese	τυρί / tiri	جبنة	fromage	پنیر	Сирење (sirenje)
salt	αλάτι / alati	ملح	sel	نمک	Сол (sol)
pepper (spice)	πιπέρι / piperi	فلفل أسمر	poivre	مرچ سرخ	Бибер (biber)
pasta	ζυμαρικά, μακαρόνια / makaronia	معكرونة	pâtes	ماكارونی	Тестенини (testenini)
soup	σούπα / supra	حساء	soupe	آش	Супа (supa)
butter	βούτυρο / vutiro	زبدة	beurre		Путер (puter)
oil	λάδι / ladi	زيت	huile	تیل	Масло, зејтин (maslo, zejtin)
fork	πικρόνι / piruni	شوكية	fourchette	پنجا	Вилушка (vilushka)
spoon	κουτάλι / kutali	ملعقة	cuiller	قاشق / چمچه	Лажича (lazhica)

knife	μαχαίρι / maheri	سكين	couteau	كارد	Нож (noz)
plate	πίατο / piato	طبق	assiette	بشقاب	Чинија (chinija)
glass (to drink from)	ποτήρι / potiri	كأس	verre	گيلاس	Чаша (chasha)
teapot	τσαγιέρα / tsagiéra	ابريق شاي	théière	چاينک	чајник (čajnik)
<b>Clothing</b>	<b>Ρούχα / Rouha</b>	<b>ملابس / Awa-i /Malabes</b>	<b>Vêtements</b>	<b>لباس</b>	<b>оbleка</b>
shirt	μπλούζα / blúza	قميص	une chemise	بلوز	Кошула (Koshula)
Dress	φόρεμα / fórema	فستان	une robe	لباس	Фустан (Fustan)
skirt	φούστα / foosta	تنورة	une jupe	دامن	Сукња / Здолниште (Suknja / Zdolnishte)
trousers (UK) / pants (US)	παντελόνι / panteloni	بُنْطال/ سروال	pantalon	پتلون	панталони (pantalonì)
jumper (UK) / sweater / pullover	πουλόβερ / poulover	كنزة صوف	pull, pullover	جمپر	Цемпер, пуlover (dzemper, pullover)
jacket / coat	ζακέτα-παλτό / zaketa- palto	جاكيت/ معطف	veste / manteau	ژاكت	Јакна, сако (jakna, sako)
veil / hijab / headscarf	πέπλο μαντήλα / peplo / madíla	حجاب	un voile	حجاب	вел (vel)
shoes [pl]	παπούτσια / raputsia	أحذية	chaussures	بوت / كفش	Чевли (čevli)
gloves [pl]	γάντια / gantia	قفازات	gants	دستکش	ракавици (rakavici)
socks [pl]	κάλτσες / kaltses	كلسات	chaussettes	جوراب	чорапи (čorapi)
underwear	εσώρουχα / esoruha	ملابس داخلية	sous-vêtements	زير جامه	долна obleка (dolna obleka)
<b>Misc</b>	<b>Διάφορα / Diafora</b>	<b>أثاث /</b>	<b>Autres</b>	<b>مختلف</b>	<b>Разно</b>
bed	κρεβάτι / krevati	سرير	lit	چهارپايی	Кревет
blanket	κουβέρτα / kouverta	بطانية	couverture	کمپل	покривач (pokrivach) / ќебе (kjebe)
lamp	λάμπα / lampa	مصباح	lampe	لامپ	Лампа
telephone	τηλέφωνο / telefono	تلفون - هاتف	téléphone	تلفن	Телефон (Telefon)
mobile phone / cellphone	κινητό τηλέφωνο / kinito telefono	جوال	(téléphone) portable	مبايل	Мобилен телефон
electricity	ηλεκτρισμός / elektrismos	كهرباء	électricité	برق	Струја (struja)
computer	υπολογιστής / upologistis	كمبيوتر. حاسوب	ordinateur	كامپيوتر	Компјутер
internet connection	διαδικτυακή σύνδεση / diadiktiaki sindesi	اتصال بالانترنت	connexion internet	انترنت	интернет врска (internet vrska)
battery	μπαταρία / bataria	بطارية	batterie	باطری	Батерија
room	δωμάτιο / domatio	غرفة	chambre	اتاق	Соба
chair	καρέκλα / karekla	كرسي	chaise	چوكی	Стол
table	τραπέζι / trapezi	طاولة	table	ميز	Маса
toilet	τουαλέτα / toualeta	حمام	toilettes, WC.	تشناب	Тоалет
toilet paper	χαρτί τουαλέτας / harti tualetas	ورق تواليت	papier toilette	کاغذ تشناب	Тоалетна хартија
toothbrush	οδοντόβουρτσα / odontovurtsa	فرشاة اسنان	brosse à dent	مسواک	Четка за заби
toothpaste	οδοντόπαστα / odontopasta	معجون اسنان	dentifrice	خميردندان	Паста за заби
shower	ντους / duz	دوش / حمام	douche	شاوړ	Туш
bathtub	μπανιέρα / baniera	مغس	baignoire	جان شوی	Када (kada)
soap	σαπούνι / sapouni	صابون	savon	صابون	Сапун
shampoo	σαμπουάν / sampuan	شامبو	shampooing	شامپو	Шампон
tissue / handkerchief	χαρτομάντηλο / hartomantilo	محارم ورق	mouchoir	دستمال	марамче
cupboard	ντουλάπι / dulapi	خزانة	placard	کمد	орманче (ormanche)
door	πόρτα / porta	باب	(la) porte	دروازه	врата (vrata)
window	παράθυρο / parathiro	نافذة	(la) fenêtre	پنجره	прозорец (prozorets)
wall	τοίχος / tihos	حائط	(le) mur	دیوار	сид (dzid)
house	σπίτι / spiti	منزل	(la) maison	خانه	куќа (kukja)
apartment / flat	διαμέρισμα / diamerisma	شقة	(le) logement / appartement	آپارتمان	стан (stan)
book	βιβλίο / vivlio	كتاب	(le) livre	کتاب	книга (kniga)
newspaper	εφημερίδα / efimerida	جريدة	(le) journal	روزنامه	весник (vesnik)
radio	ραδιόφωνο / radiophono	مذيع / راديو	(la) radio	راديو	радио (radio)
television	τηλεόραση / tileorasi/TV	تلفاز	(la) télévision	تلویزیون	телевизор (televisor)

## Health

English	Greek / phon.	Arabic	French	Dari / Farsi	Language of FYROM
I need to see a doctor	Πρέπει να με δει γιατρός. / Prépi na me di giatρός.	أحتاج أن أرى طبيباً /	Je dois voir un médecin	بايد يه دكتور ببينم	Ми треба доктор (Mi treba doktor)
I need to go to the hospital	Πρέπει να πάω σε νοσοκομείο! / Prépi na páo se nosokomío.	أحتاج أن أذهب إلى المستشفى /	Je dois aller à l'hôpital	بايد برم بيمارستان	Морам да одам во болница (Moram da odam vo bolnica)
I need an ambulance	Χρειάζομαι ασθενοφόρο. / Hriázome asthenofóro.	أحتاج سيارة إسعاف	J'ai besoin d'une ambulance	أمبولانس ميخوام	Ми треба амбулантно возило (Mi treba ambulantno vozilo)
Where can I fill this prescription?	Από πού μπορώ να πάρω αυτή την συνταγή? / Από pu boró na páro aftí ti sintagi?	أين يمكنني أن أصرف الوصفة؟ او الوصفه الطبيه /	Où puis-je acheter ce médicament ?	از كجا ميتونم نسخه ام را بگیرم؟	Каде можам да го подигнам овој рецепт? (Kade mozam da go podignam ovoj recept? )
When do I have to come back?	Πότε πρέπει να ξαναέρθω? / Póte prépi na ksanártho?	متي يمكنني أن آتي لرويتك مجدداً؟	Quand dois-je revenir?	کی باید دوباره بیام؟	Кога треба да дојдам повторно? (Koga treba da dojdam povtorno)
Do I have to be admitted to the hospital?	Πρέπει να εισαχθώ σε νοσοκομείο? / Prépi na isahthó se nosokomío?	هل لابد أن أقدم الي المستشفى	Es-ce que je dois aller à l'hôpital?	آيا بايد برم بيمارستان؟	Дали треба да ме примат во болница? (Dali treba da me primat vo bolnica)
I have asthma	Έχω άσθμα. / Ého ásthma.	عندي أزمة (صدرية) أو عندي ربو	J'ai de l'asthme	من أسم دارم	Имам астма (imam astma)
I have chronic bronchitis	Έχω χρόνια βρογχίτιδα. / Ého hrónia vrohítida.	عندي برونشيت مزمن (أو / التهاب قصبات حاد مزمن)	J'ai une bronchite chronique	برونشيت مزمن دارم	Имам хроничен бронхитис (Imam hronicen bronhitis)
I have heart failure	Έχω καρδιακή ανεπάρκεια. / Ého kardiakí anepárkia.	لدي قصور القلب (أو فشل القلب)	J'ai une insuffisance cardiaque	من ناريسايي قلبي دارم	Имам слабо срце (Imam slabo srce)
I had a myocardial infarction	Εχω περάσει καρδιακό έμφραγμα. / Ého perási kardiakó émfragma.	حصلت معي ذبحة قلبية /	J'ai eu un infarctus (du myocarde)	من سكتته قلبي داشته ام	Имав инфаркт (Imav infarkt)
I have epilepsy	Έχω επιληψία. / Ého epilipsía.	لدي صرع	Je suis épileptique	من صرع دارم	Имам епилепсија (Imam epilepsija)
I have cancer	Έχω καρκίνο. / Ého karkíno.	عندي سرطان	J'ai un cancer	من سرطان دارم	Имам рак (Imam rak)
I have tuberculosis	Έχω φυματίωση. / Ého fimatíosi.	عندي داء السل	J'ai la tuberculose	من سل دارم	Имам туберкулоза (Imam tuberkuloza)
I have diabetes	Έχω διαβήτη. / Ého diavíti.	عندي سكري	Je suis diabétique	من ديابت دارم	Имам дијабетис (Imam dijabetis)
I have HIV	Έχω τον ιό HIV. / Ého ton ió HIV.	عندي سيذا	J'ai le V.I.H.	من ايدز دارم	Имам ХИВ (Imam HIV)
I have leukaemia	Έχω λευχαιμία. / Ého lefkhemía.	عندي لوكيميا	J'ai la leucémie	سرطان خون دارم	Имам леукемија (Imam leukemija)
I have sickle cell disease	Έχω drepanokitarikí anemía. / Ého drepanokitarikí anemía.	عندي فقر دم منجلي (أو فقر دم انحلالي)	J'ai une sicklanémie (Syn: hémoglobinoze SS , Drépanocytose homozygote)	من بيماري سلول داسي شكل دارم	Имам српеста анемија (Imam srpesta anemija)
I have thalassaemia	Έχω Θαλασσαιμία. / Ého thalassemía.	لدي تالاسيميا	J'ai la thalassémie	من تالاسمي دارم	Имам таласемија (Imam talasemija)
I have chronic depression	Έχω κατάθλιψη. / Ého katáthlipsi.	لدي اكتئاب مزمن	Je suis dépressif/dépressive	من افسردگی دارم	Имам хронична депресија (Imam hronicna depresija)
I have schizophrenia	Έχω σχιζοφρένεια. / Ého schizofrénia.	(لدي شيزوفرينيا فصام)	Je souffre de schizophrénie	من شيزوفرني دارم	Имам шизофренија (Imam shizofrenija)
I have bipolar disorder	Έχω διπολική διαταραχή. / Ého dipolikí diatarahí.	لدي الاضطراب وجداني ثنائي القطب (أو الهوس الاكتئابي)	Je souffre de troubles bipolaires	من (افسرديگی). دوقطبي دارم	Имам биполарно пореметување (Imam bipolarno poremetuvanje)
This is my medication	Αυτά είναι τα φάρμακα που παίρνω. / Aftá ine ta fármaka pu pérno.	هذا دوائي (أو هذه أدويتي)	Ce sont mes médicaments	اين داروهاي من است.	Ова се моите лекови (Ova se moite lekovi)
I take this medication every day	Παίρνω αυτά τα φάρμακα καθημερινά. / Pérno aftá ta fármaka kathimeriná.	أخذ هذا الدواء يوميا	Je prends ces médicaments tous les jours	من اين دارو را هر روز مصرف ميکنم.	Овие лекови ги земам секој ден (Ovie lekovi gi zepam sekoj den)

English	Greek / phon.	Arabic	French	Dari / Farsi	Language of FYROM
I have been taking this medication for years	Παίρνω αυτά τα φάρμακα πολλά χρόνια. / Péro aftá ta fármaka polá chrónia.	أخذ هذا الدواء منذ سنوات	Je prends ces médicaments depuis des années	من سال هاست این دارو را مصرف میکنم.	Овие лекови ги земам со години (Ovie lekovi gi zemaso sodini)
I need more of this medication	Χρειάζομαι περισσότερο από αυτά τα φάρμακα. / Hriázome perisótero apó aftá ta fármaka.	أحتاج للمزيد من هذا الدواء	J'ai besoin de plus de ces médicaments	من این دارو را بیشتر نیاز دارم.	Ми треба овој лек (Mi treba ovoj lek)
I was injured	Τραυματίστηκα. / Travmatistika.	لقد تعرضت للإصابة	Je suis blessé/blessée	من صدمه دیده ام	Јас бев повреден/повредена (Јас бев povreden/povredena)
Somebody hit me	Κάποιος με χτύπησε. / Κάριος με htípise.	أحدهم ضربني	On m'a frappé/frappée	يک نفر من را زدہ است.	Некој ме удри (Nekoј me udri)
I was stabbed/ cut with a knife	Κάποιος με μαχαιρώσε. / Κάριος με mahérose.	تعرضت للطنع بسكين	On m'a frappé/frappée avec un couteau	من با چاقو زخمی شده ام	Ранет/Ранета сум од нож (Ranet/Raneta sum od noz)
I was hit by a car	Με χτύπησε ένα αυτοκίνητο. / Me htípise éna aftokínito.	ضربتني سيارة	J'ai été renversé/renversée par une voiture	ماشین به من زدہ است.	Ме удри кола/автомобил (Me udri kola/avtomobil)
I was stung by an insect	Με τσίμπησε ένα έντομο. / Me tsímbise éna éntomo.	لسعنتني حشرة	J'ai été piqué/piquée par un insecte	حشره ای من را نیش زدہ	Ме боцна инсект (Me bocna insekt)
I was bitten	Κάτι με δάγκωσε. / Κάτι με dágnose.	تم عَصِي (تعرضت للعضة...)	J'ai été mordu/mordue	چیزی من را گاز گرفته است	Каснат сум/Ме касна...(Kasnat sum/Me kasna...)
I fell from a height	Έπεσα από ύψος. / Épesa apó ípsos.	وقعت من مكان مرتفع	Je suis tombé/tombée d'une certaine hauteur	از ارتفاع افتاده ام	Паднав од високо (Padnav od visoko)
I fell down	Έπεσα. / Épesa.	وقعت	Je suis tombé/tombée	من افتادم	Паднав (Padnav)
It hurts here	Πονάει εδώ. / Ponáí edó.	يؤلني هنا	J'ai mal ici	این جا درد میکنه	Тука ме боли (Tuka me boli)
The pain started here and goes to here	Ο πόνος αρχίζει από εδώ και πηγαίνει εκεί. / O rónos arhízi apó edó ke pigéni ekí.	يبدأ الألم من هنا ويمتد إلى هنا	J'ai mal d'ici à là /	درد از اینجا شروع شد و به اینجا کشیده شد	Болката започна тука и премина тука (Bolkata zaposna tuka i premina tuka)
The pain is there all the time	Ο πόνος είναι συνεχής. / O rónos íne sinehís.	الألم موجود طوال الوقت	La douleur est persistante/ J'ai tout le temps mal	تمام مدت درد میکند	Болката е постојана (Bolkata e postojana)
The pain comes and goes	Ο πόνος έρχεται και φεύγει. / O rónos érhete ke févgi.	الألم يذهب ويعود	La douleur n'est pas continue /	درد میاد و میره	Болката е повремена (Bolkata e povremena)
It hurts when I touch it	Πονάει όταν το αγγίζω. / Ponáí ótan to angízo.	أشعر بالألم عندما ألمس /	J'ai mal lorsque je touche	وقتی بهش دست میزنم درد میگيره	Ме боли на допир (Me boli na dopir)
It gets worse when I stand up	it's a gif! / Íne hirótera ótan íme órthios [m] / órthia [f].	الأمر يزداد سوءا عندما أقف	C'est pire lorsque je suis debout	وقتی بلند میشم درد میگيره	Се влошува кога ќе застанам (Se vlosuva koga ke zastanam)
It gets worse when I lie down	Love it / Íne hirótera ótan íme ksaploménos [m] / ksaploméni [f].	انه يزيد سوءا عندما استلقي	C'est pire lorsque je me couche	وقتی دراز میشم دردش بدتر میشه	Се влошува кога ќе легнам (Se vlosuva koga ke legnam)
It is a sharp pain	Είναι οξύς πόνος. / Íne oksís rónos.	هو ألم حاد	C'est une douleur aiguë	درد شدید(تیز) دارد	Болката е остра (Bolkata e ostra)
It is a dull pain	Είναι αμβλύς πόνος. / Íne amvlís rónos.	انه الم باطني	C'est une douleur diffuse	دردش فشارگونه است	Болката е тапа (Bolkata e tapa)
The pain started suddenly	Ο πόνος άρχισε ξαφνικά. / O rónos árhishe ksafniká.	بدأ الألم فجأة	/ La douleur est apparue soudainement	درد ناگهانی شروع شد	Болката започна одеднаш (Bolkata zaposna odednas)
The pain started gradually	Ο πόνος άρχισε σταδιακά. / O rónos árhishe stadiaká.	بدأ الألم تدريجياً	La douleur est venue progressivement /	درد کم کم شروع شد	Болката започна постепено (Bolkata zaposna postepeno)
I have had this pain before	Πονούσα και παλαιότερα εκεί. / Ponúsa ke paliótera ekí.	لقد شعرت بهذا الألم من قبل	J'ai déjà ressenti cette douleur	این درد را قبلا هم داشتمه ام	Ја имав оваа болка и претходно (Ја imav ovaа bolka i prethodno)
I have never had this pain before	Δεν έχω ξαναιώσει τέτοιο πόνο. / Den ého ksananíosi títio póno.	لم يسبق أن شعرت بهذا الألم مسبقاً	Je n'ai jamais ressenti cette douleur	من هیچ وقت قبلا این درد را نداشتمه ام	Никогаш не сум ја имал/а оваа болка (Nikogas ne sum ja imal/a ovaа bolka)
I am bleeding	Αιμορραγώ. / Emoragó.	لدي نزيف	Je saigne	من خونریزی دارم	Крварам (Krvaram)
There is blood in my urine	Έχω αίμα στα ούρα μου. / Ého éma sta úra mu.	هناك دم في البول	J'ai du sang dans l'urine	در ادرار من خون وجود دارد	Имам крв во урината (Imam krv vo urinata)
There is blood in my faeces	Έχω αίμα στα κόπρανά μου. / Ého éma sta kópraná mu.	هناك دم في البراز	J'ai du sang dans les selles	در مدفوع من خون وجود دارد	Имам крв во столицата (Imam krv vo stolicata)
There is blood in my vomit	Έκανα εμετό με αίμα. / Ékana emetó me éma.	هناك دم في القيء	Je vomis du sang /	در استفراغ من خون وجود داره	Повраќам крв (Povrakam krv)
I am coughing up blood	Έφτυσα αίμα καθώς έβηχα. / Éftisa éma kathós évicha.	سعالني يحتوي على دم	Je crache du sang	من خون سرفه میکنم	Кашлам крв (Kaslam krv)
I am bleeding from my anus	Έχω αιμορραγία από τον πρωκτό μου. / Ého emoragía apó ton prokto mu.	انزف من فتحة الشرج	Je saigne de l'anus	از مقعد خونریزی دارم	Крварам од анусот (Krvaram od anusot)
I have a nosebleed	Έχω αιμορραγία στη μύτη. / Ého emoragía sti míti.	انزف من انفي	Je saigne du nez	از بینی خونریزی دارم	Ми течه крв од носот (Mi tece krv od nosot)
I am bleeding between my periods	Έχω αιμορραγία στη μέση της περιόδου/του κύκλου / Ého emoragía sti mési tis periódu/tu kýklyu	لدي نزيف في فترات ما بين الدورة	Je saigne entre mes menstruations	خونریزیهای مکرر دارم	Крварам меѓу менструации (Krvaram megju menstruacii)

	kiklu.	الشهرية			
My periods finished, but I am bleeding again	Αιμορραγώ ενώ είμαι στην εμμηνόπαυση. / Emoragó enó íme stin eminópafsi.	انتهت عادتي الشهرية لكنني ما زلت أنزف /	Je suis ménopausée, mais je saigne encore	خونریزی بعد از یأسگی دارم	Сеуште крварам и после менопауза (Seuste krvaram i posle menopauza)
head	κεφάλι / kefáli	رأس	Tête	سر	глава (glava)
eye	μάτι / máti	عين	Oeil	چشم	око (oko)
ear	αυτί / aftí	أذن	Oreille	گوش	уво (uvo)
mouth	στόμα / stóma	فم	Bouche	دهان	уста (usta)
face	πρόσωπο / prósopo	وجه	Visage	صورت	лице (lice)
neck	λαιμός / lemós	رقبة	Cou	گردن	грло (grlo)
shoulder	ώμος / ómos	كتف	Epaule	كتف	рамо (ramo)
elbow	αγκώνας / angónas	كوع	Coude	آرنج	лакт (lakt)
hip	γοφός / gofós	الورك	Hanche	كچل	колк (kolk)
knee	γόνατο / gónato	ركبة	Genou	زانو	колєно (koleno)
ankle	αστράγαλος / astrágalos	كعب	Chevile	قوزک	зглоб (zglob)
foot	πόδι / pódí	قدم	Pied	پا	стапало (stapalo)
arm	μυράτσο / brátso	زرع	Bras	بازو	рака (raka)
leg	πόδι / pódí	رجل	Jambe	ران	нога (noga)
hand	χέρι / héri	يد	Main	دست	дланка (dblanka)
finger	δάχτυλο / dákhtilo	صباغ / أصبع	Doigt	انگشت دست	прст (prst)
toe	Το δάχτυλο του ποδιού μου. / to dákhtilo tu podiu mu	إصبع رجل	Orteil	انگشت پا	палец (palec)
chest	στήθος / stíthos	صدر	Poitrine	سینه	гради (gradi)
belly	στομάχι / stomáhi	بطن	Ventre	شکم	абдомен (abdomen)
heart	καρδιά / kardiá	قلب	Coeur	قلب	срце (srce)
lung	πνεύμονας / pnévmonas	رئة	Poumon	شش	бел дроб (bel drob)
stomach	στομάχι / stomáhi	معدة	Estomac	معدة	стомак (stomak)
gallbladder	χολή / holí	كيس المرارة	Vésicule biliaire	صفرا	жолчка (zolcka)
kidney	νεφρά / nefrá	كلية	Rein	كلييه	бубрег (bubreg)
bowel	έντερο / éntero	امعاء	Intestin	روده	црево (crevo)
anus	πρωκτός / proktós	شرج	Anus	مخرج	анус (anus)
uterus	μήτρα / mítra	رحم	Utérus	رحم	матка (matka)
ovary	ωοθήκη / oothíki	مبيض	Ovaire	تخمندان	јајници (jajnici)
vagina	κόλπος / kólpōs	مهبل	Vagin	واژن	вагина (vagina)
testes	όρχις / órhis	خصية	Testicules	بيضة	тестиси (testisi)
penis	πέος / péos	قضيبي	Pénis	آلت	пенис (penis)
I feel ill	Αισθάνομαι άρρωστος [m] / άρρωστη [f]. / Esthánome árostos [m] / árosti [f]	اشعر بالمرض	Je me sens malade	حالم خوش نیست	Се чувствувам болен (Se cuvstvuvam bolen)
I have a fever	Έχω πυρετό. / Έho piretó.	(لدي) سخونة (حرارة)	J'ai de la fièvre	تب دارم	Имам температура (imam temperatura)
I feel cold	Κρυώνω. / Krióno.	اشعر بالبرودة	J'ai froid	لرز دارم	Ладно ми е (Ladno mi e)
I have been shaking	Έχω ρίγος. / Έho rígos.	اشعر بالرعشة	J'ai des frissons	رعشه دارم	Се тресам (Se tresam)
I had a cold sweat	Έχω κρύο ιδρώτα. / Έho krío idróta.	عرقته عرقاً بارداً	J'ai des sueurs froides	عرق سرد می‌کنم	Ме облева студена пот (Me obleva studena pot)
I fainted	Λιποθύμησα. / Lipothímisa.	غبت عن الوعي	Je me suis évanoui/ évanouie	بیهوش شدم	Се онесвестив (Se onesvestiv)
I feel dizzy	Ζαλιζομαι. / Zalízome.	أشعر بالدوخة	J'ai la tête qui tourne	سر گیجه دارم	Ми се врти (Mi se vrti)
I had a seizure	Είχα σπασμό. / Íha spasmó.	تعرضت لنوبة صرع (شحنات كهربائية زائدة)	J'ai fait une attaque	گرفتگی شدید عضلات می‌شم	Добив напад (Dobiv napad)
I was unconscious	Έμεινα αναίσθητος [m] / αναίσθητη [f]. / Émina anésthitos [m] / anésthiti [f].	كنت غائبا \ غائبة / عن الوعي	J'ai perdu connaissance	از حال رفتم	Изгубив свест (Izgubiv svest)
I have difficulty breathing	Έχω δύσπνοια. / Έho díspnia.	أشعر بصعوبة في التنفس	J'ai des difficultés à respirer	من در تنفسم مشکل دارم	Имам проблеми со дишењето (Imam problemi so disenjeto)
I have wheezing	Σφριζούν οι πνεύμονές μου. / Sfirízun i pnévmónés mu.	نفسی مع صوت صغیر	Je fais une crise d'étouffement /	خس خس دارم	Се забревувам (Se zabrevtuvam)
I have a cough	Έχω βήχα. / Έho víha.	(لدي) كحة (سعال)	Je tousse /	سرفه می‌کنم	Имам кашлица (Imam kaslica)
I am coughing up	Έχω φλέματα. / Έho flémata.	أنا اسعل بلغم	J'ai une expectoration	سرفه می‌کنم دارم	Искашлувам шлајм (Iskasluvam)

sputum				دارم	slajm)
My heart beats fast	Έχω ταχυκαρδία / Έho tahikardía.	ضربات قلبي سريعة	Mon coeur bat trop vite	قلبي تند ميژنه	Срцето ми бие забрзано (Srceto mi bie zabrzano)
My heart beats irregular	Έχω αρρυθμία. / Έho arithmía.	نبضات قلبي غير منتظمة	J'ai des palpitations au coeur	قلبي نامنظم ميژنه	Срцето ми бие нередовно (Srceto mi bie neredovno)
I have chest pain	Με πονάει το στήθος. / Me ponái to stíthos.	أشعر بألم في الصدر	J'ai des douleurs de poitrine	در قفسه سينه ام درد دارم	Имам болки во градите (Imam bolki vo gradite)
I have stomach ache	Έχω στομαχόπονο. / Έho stomahópono.	لدي ألم بالمعدة	J'ai des douleurs d'estomac	من دل درد دارم	Με боли стомакот (Me boli stomakot)
I feel sick	Έχω ναυτία. / Έho naftía.	اشعر بالغثيان	Je me sens mal	من احساس مريضى ميکنم	Лошо ми е (Loso mi e)
I have been sick	Έκανα εμετό. / Έkana emetó.	لقد تقيأت	J'ai vomi	من مريض بوده ام	Повраќав (Povrakav)
I have diarrhoea	Έχω διάρροια. / Έho diária.	لدي اسهال	J'ai la diarrhée	اسهال دارم	Имам дијареа (Imam dijarea)
I have constipation	Έχω δυσκοιλιότητα. / Έho diskiliótita.	لدي امساك	Je suis constipé/constipée	يبوست دارم	Имам запек (Imam zappek)
I vomit up all food and drinks	Κάνω εμετό ό,τι και να φάω ή να πω. / Κάno emetó óti ke na fáo í na pió.	أستقرغ كل ما أكله وأشربه	Je vomis toute nourriture et boisson	من همه غذا و نوشيدنى ها رو بالا اوردم	Ја повраќам сета храна и течности (Ја povrakjam seta hrana i tecnosti)
I urinate every hour	Έχω συχνουρία. / Έho sihnuría.	اتبول كل ساعة	Je dois uriner fréquemment	هر ساعت ادرار ميکنم	Уринирам секој час (Uriniram sekoj cas)
I have pain when urinating	Κατά την ούρηση πονάω. / Κατά tin úrissi ponáo.	اشعر بالألم عند التبول	J'ai mal lorsque j'urine	موقع ادرار كردن درد دارم	Имам болки при уринирање (Imam bolki pri uriniranje)
My urine smells bad	Τα ούρα μου μυρίζουν άσχημα. / Та úra mu mirízun áshima.	هناك رائحة كريهة بالبول	Mon urine sent mauvais /	ادرارم بوى بد ميدهد	Мојата урина мириса лошо (Mojata urina mirisa loso)
I can't urinate	Δεν μπορώ να ουρήσω. / Den boró na uríso.	لا أستطيع التبول	Je ne peux pas uriner	نمیتوانم ادرار كنم	Не можам да уринирам (Ne mozam da uriniram)
I have colic pain in my side	Έχω κόλικο στα νεφρά. / Έho kolikó sta nefrá.	عندي اوجاع متقطعة في الخواصر	J'ai des crampes au flanc	درد متناوب دارم	Имам ужасна болка од страна (Imam uzasna bolka od strana)
I might be pregnant	Ίσως είμαι έγκυος. / Ísos íme égios.	قد اكون حامل/حبلی	Il est possible que je sois enceinte	امكان حاملگی وجود دارد	Можеби сум бремена (Mozebi sum bremena)
I am pregnant and I am bleeding	Είμαι έγκυος και έχω αιμορραγία. / Íme égios ke ého emoragía.	انا حامل/حبلی وأنزف	Je suis enceinte et je saigne	من حامله هستم و خون ریزی دارم	Бремена сум и кврамам (Bremena sum i krvaram)
I am in labour	Έσπασαν τα νερά μου. / Έspan ta nerá mu.	عندي الام الولادة او المخاض	J'ai des contractions	درد زایمان دارم	Имам контракции (Imam kontrakcii)
I last had sex 2 days ago	Τελευταία φορά έκανα σεξ πριν από δύο ημέρες. / Teleftéa forá ékana sex prin dío méres.	قمت بممارسة الجنس قبل يومين	J'ai eu des rapports il y a deux jours	آخرين نزدیکی من ۲ روز پیش بوده	Имам секс пред 2 дена (Imav seks pred 2 dena)
I have not had sex for a long time	Δεν έκανα σεξ για μεγάλο χρονικό διάστημα. / Den ékana sex gia megálo hronikó diástima.	لم اقم بممارسة الجنس منذ فترة	Je n'ai pas eu de rapports sexuels depuis longtemps	مدت زیادی است که نزدیکی نداشته ام	Не сум имал секс долго време (Ne sum imal seks dolgo vreme)
I have a discharge from my vagina	Έχω εκκρίσεις απο τον κόλπο μου. / Έho ekkrísis apó ton kólpo mu.	عندي افرازات من المهبل	J'ai des pertes du vagin	از واژنم ترشح دارم	Имам исцедок од вагиналниот отвор (Imam iscedok od vaginalniot otvor)
I have a discharge from my urethra	Έχω εκκρίσεις απο την ουρήθρα μου. / Έho ekkrísis apó tin uríthra mu.	عندي افرازات من مجرى البول	J'ai des écoulements de l'urètre	از پیشابم ترشح دارم	Имам исцедок од мочниот отвор (Imam iscedok od mocniot otvor)
I have been raped	Με έχουν βιάσει. / Me éhun viási.	لقد تعرضت للاغتصاب	J'ai été violé/violée	به من تجاوز شده	Бев силуван/а (Bev siluvan/a)
My ... feels numb	Νιώθω μούδιασμα στο..... / Niótho múdiasma sto ...	عندي شعور تخدير في...	J'ai des sensations d'engourdissement à/dans ...	بی حس هستم ...	Немам осет во... (Nemam oset vo...)
My .. is tingling	Έχω μυρμήγιασμα στο..... / Έho mirmígiasma sto ...	عندي ارتعاش في...	J'ai des fourmillements à/dans...	میلرزدم ...	Чувствувам трнење во... (Cuvstvuvam trenenje vo...)
My .. is weak	Το..... είναι αδύναμο. / To ... íne adínamo.	عندي ضعف في...	Ma/mon ... est faible /	ضعف دارد ...	Мојот/мојата/моето... е ослабнат/а/о (Moјot/mojata/moeto... e oslabnat/a/o)
My .. is paralysed	Το..... είναι παράλυτο. / To ... íne parályto.	عندي شلل في...	Ma/mon .... est paralysé /	م فلج شده...	Мојот/мојата/моето... е парализиран/а/о (Moјot/mojata/moeto... e paraliziran/a/o)
I cannot speak	Δεν μπορώ να μιλήσω. / Den boró na milíso.	لا أستطيع التكم	Je ne peux pas parler	من نمیتوانم صحبت كنم	Не можам да зборувам (Ne mozam da zboruvam)
I cannot see	Δε βλέπω. / De vlépo.	لا أستطيع الرؤية	Je ne vois pas	نمیتوانم ببینم	Не можам да гледам (Ne mozam da gledam)
I have a headache	Έχω πονοκέφαλο. / Έho ponokéfaló.	لدي صداع	J'ai mal à la tête	سرردرد دارم	Имам главоболка (Imam glavobolka)
I cannot flex my neck	Δεν μπορώ να σκύψω το κεφάλι. / Den boró na skípso to kefáli.	لا أستطيع ان احنى راسي	Je n'arrive pas à bouger la tête	نمیتوانم گردنم را خم كنم	Не можам да го движам вратот (Ne mozam da go dvizam vratot)
I feel frightened	Είμαι φοβιτσιάρης [m] / φοβιτσιάρα [f]. / Íme	أنا أشعر بالخوف	J'ai peur	احساس ترس ميکنم	Се плашам (Se plasam)

	fovitsiáris [m] / fovitsiára [f].				
I feel depressed	Αισθάνομαι καταθλιμμένος [m] / καταθλιμμένη [f]. / Esthánome katathliménos [m] / katathliméni [f].	اشعر بالاكتئاب	Je me sens déprimé/déprimée	احساس افسردگی میکنم	Депримиран/а сум (Deprimiran/a sum)
I feel sad	Είμαι λυπημένος [m] / λυπημένη [f]. / Ыме лиримένος [m] / лиримéни [f].	اشعر بالحزن	Je me sens triste	غمگینم	Тажен/а сум (Tazen/a sum)
I think about suicide	Σκέφτομαι να αυτοκτονήσω. / Skéftome na aftoktoníso.	افكر بالانتحار	Je pense au suicide	به خودکشی فکر میکنم	Размислувам да се самоубијам (Razmisluvam da se samoubijam)
I hear voices when i am alone	Ακούω φωνές όταν είμαι μόνος [m] / μόνη [f]. / Ακούω φωνές όταν ίμε μόνος [m] / μόνη [f].	أسمع أصواتاً حين أكون بمفردى	J'entends des voix lorsque je suis seul/seule	وقتی تنهاییم صداهایی میشنوم	Кога сум сам/а, слушам гласови (Koga sum sam/a, slusam glasovi)
I feel like I'm being watched	Νιώθω ότι με παρακολουθούν. / Níotho óti me parakolouthún.	اشعر بانني مراقب	J'ai l'impression d'être surveillé/surveillée	فکر میکنم من را زیر نظر دارند	Имам чувство дека некој ме гледа (Imam cuvstvo deka nekoj me gleda)

## Law

English	Greek / phon.	Arabic	French	Dari / Farsi	Language of FYROM
grant of refugee status	αναγνώριση (ως πρόσφυγα) / anagnorisi (os prosfiga)	منح صفة اللاجئين	octroi du statut de réfugié	شناخت وضعیت پناهندگی	признавање на статусот бегалец
asylum interview (main interview for the asylum claim)	συνεντευξη για άσυλο (κύρια συνέντευξη σχετικά με αίτηση ασύλου) / sinentefxi gia asilo (kiria sinentefxi sxetika me aitisi asilou)	مقابلة طلب اللجوء	L'audition (audition principale dans le cadre de la demande d'asile)	مصاحبه پناهندگی (مصاحبه اصلی برای درخواست پناهندگی)	интервју за азил
to apply / to file an application	κάνω αίτηση / kano etisi	تقديم طلب اللجوء	faire une demande	درخواست دادن	да се поднесе барање за... / да се поднесе молба за...
asylum application	αίτηση ασύλου / etisi asilou	معاملة طلب اللجوء	la demande d'asile	درخواست پناهندگی	апликација за азил
asylum proceedings	διαδικασία ασυλίας / diadikasia asilias	سير معاملة اللجوء	la procédure d'asile	فرایند پناهندگی	постапка за одобрувањето на азил
stay (residence)	διαμονή/ στέγαση / diamoni/stegasi	الإقامة	le séjour	اقامت	престој
residence permit	άδεια διαμονής / adia diamonis	إجازة الإقامة	le titre de séjour	اجازه اقامت	дозвола за престој
reception camp	Κέντρο υποδοχής / kentro ipodochis	مركز استقبال اللاجئين	centre d'accueil de demandeurs d'asile		прифатилиште за азиланти
deportation	απέλαση / apelési	ترحيل	l'expulsion	اخراج - ديپورت	депортација / протерување
evidence/proof	απόδειξη/στοιχεία // apodiksi/ stixia	الإثبات	la preuve	مدرک اثبات - ادله اثبات	доказ
embassy	Πρεσβεία / presvia	سفارة	l'ambassade	سفارت خانه	амбасада
transit camp	κέντρο διέλευσης / kentro dielefsis	مركز استقبال مؤقت	centre d'accueil temporaire	اردوگاه مؤقت	транзитен камп
oral hearing/proceedings	ακρόαση / akroasi	مقابلة/ تحقيق شفهي	entretien oral	آيين شفاهي	усна расправа
border crossing // crossing point	Συνοριακά σημεία διέλευσης / synoriaka simia dielefsis	معبر حدودي	point de passage frontalier	عبور از مرز	граничен премин
border crossing certificate	πιστοποιητικό διέλευσης συνόρων / Pistopiitiko dielefsis sinoron	مصدقة عبور الحدود	un certificat de passage frontiere	گواهی عبور از مرز	потврда за преминување на официјална граница
church asylum	εκκλησιαστικό άσυλο / eklisiastiko asilo	اللجوء عن طريق الكنيسة / الكنسي	asile dans une église	پناهندگی کلیسا	црковен азил
quota refugee	ποσοστωση προσφύγων / posostosi prosfigon	لاحيى ضمن الحصاة المخصصة	quota de réfugiés	سهمة پناهندگی	квота за прифаќање на бегалци
clearly unjustified	σαφώς αβάσιμη / safos avasimi	من الواضح عدم ثبوته	(Demande d'asile) manifestement infondée	به وضوح بی اساس	неоправдано барање
lawyer // attorney	δικηγόρος / dikigoros	المحامي	l'avocat	وکیل	адвокат
travel documents	ταξιδιωτικά έγγραφα / taxidiotika egrafa	وثائق/أوراق (السفر)ثبوتية	documents de voyage	مدارک سفر	патни исправи / документи
passport	διαβατήριο / diavativrio	جواز سفر	le passeport	گذرنامه	паспорт / пасош
religion	θρησκεία / thriskia	الانتماء الديني	l'appartenance religieuse	دين	вероисповед / вера
appeal	έφεση/ένσταση / efesi/enstasi	إستئناف	l'appel // le pourvoi	درخواست	жалба / поплака
instructions on the right to appeal	/	التعليمات في شأن حق الاستئناف	l'indication des voies de recours		правилник на правото за жалба
judge	δικαστής / dikastis	القاضي	le juge	قاضی	судија
re-admission agreement (between two countries)	συμφωνία επανα-εισοδοχής (μεταξύ δυο χωρών) / simfonia epana-isdochis (metaksi dio choron)	اتفاقية إعادة القبول (بين دولتين)	l'accord de réadmission	پذيرش مجدد شرايط (بين دو کشور)	договор за повторно прифаќање - реадмисија (помегу две земји)
subsidiary protection under EU law	δευτερεύουσα προστασία υπό το Ευρωπαϊκό δίκαιο / deutereuousa prostasia ypo to Europaiko dikαιο	الحماية الثانوية في قانون الاتحاد الاوروبي (أي الحماية التي تطال رعایا دول أخرى)	la protection subsidiaire selon le droit de l'UE	حمایت تکمیلی تحت قوانین اتحادیه اروپا	супсидијарна заштита според правото на ЕУ
Translation	μετάφραση / metafrasi	الترجمة	la traduction	ترجمه	превод
arrest/detention	σύλληψη / κράτηση / silipsi / kratisi	التوقيف / الاعتقال	l'arrestation	بازداشت	приведување

visa	βίζα / viza	تأشيرة دخول	le visa	ویزا	виза
refusal of visa application	απόρριψη αίτησης για βίζα / aporipsi aitisis gia visa	رفض تأشيرة الدخول	refus de visa	امتناع از درخواست ویزا	одбивање на издавањето на виза
reconsideration	επανεξέταση / epanaksetasi	إعادة نظر	la reconsidération	تجدید نظر	преиспитување
assigned counsel/duty counsel	εντεταλμένος σύμβουλος/επιφορτισμένος με την υπόθεση σύμβουλος (δικηγόρος) / entetalmenos symvoulos/epifortismenos me tin ypothesi symvoulos (dikigoros)	محامي بالمجان	l'avocat (commis) d'office	وكيل الحاقى دادگاه	адвокат по службена должност
counsel for defence	δικηγόρος υπεράσπισης / dikigoros yperaspisis	محامي الدفاع	le défenseur	وكيل مدافع	бранител / адвокат
acquittal	αθώωση/απαλλαγή / athoosi/apallagi	الحكم بالبراءة	l'acquitement	تبرئه	ослободителна пресуда
abstention	αποχή / apochi	امتناع	l'abstention	خودداری از دادن رای	воздржување
to abstain from	απέχω από / apecho apo	الإمتناع عن	s'abstenir de / renoncer	به پرهیز از	да се одрече од...
abuse of office/abuse of authority	κατάχρηση εξουσίας / kataxrisi eksousias	السطط/التعسف في استعمال السلطة	l'abus d'autorité	سوء استفاده از مقام / سوء استفاده از قدرت	злоупотреба на службена положба и овластување
to agree to/to consent to	συμφωνώ / simfono	الموافقة على	accepter [une demande] / accéder à [une demande]	به توافق / رضایت برسد	да се согласи / да даде согласност
access to housing	πρόσβαση στη στέγαση / prosvasi se stegasi	الحصول على السكن	l'accès au logement	دسترسی به مسکن	пристап до станбен објект
access to the judiciary	πρόσβαση στη δικαιοσύνη / prosvasi sti dikeosini	حق التقاضي (إمكانية اللجوء الى القضاء)	l'accès à la justice	دسترسی به قوه قضائیه	пристап до правосуден систем
permission	άδεια/άδεια πρόσβασης / adeia	إذن	l'autorisation	اجازه / دسترسی به مالکیت	дозвола
access authorisation	/ adeia prosvasis	تصريح الدخول	le droit d'accès		овластување за пристап
appeal	/ efesi	استئناف / طعن	la réclamation		поплака
complaint	ένσταση / enstasi	شكوى	la plainte	شكايت / درخواست	тужба
proceedings	διαδικασία / diadikasia	إجراءات	la procédure	دادرسى	судски процес
acceleration of proceedings	επίσπευση της διαδικασίας / epispetsi tis diadikasias	تسريع الإجراءات	la procédure accélérée	شتاب دادرسى	скратена постапка
to accept (an offer)	αποδοχή (προσφοράς) / apodochi (prosforas)	قبول	accepter	قبول (يك) (پیشنهاد)	прифаќање на понуда
accommodate someone	φιλοξενώ κάποιον / filokseno kapoion	استضافة / استقبال	accueillir	اسکان دادن به كسى	прифаќање на некој
to call on something / make use of something	αναλαμβάνω κάτι/ χρησιμοποιώ κάτι / analamvano kati/ xrhsimopio kati	استدعاء / استناد إلى	recourir à	بهره بردن از چیزی / استفاده کردن از چیزی	да се искористи / бара нешто
permanent assistance	μόνιμη βοήθεια / monimi voithia	كفالة / مساعدة دائمة	l'assistance permanente	كمك های دائمی	постојана грижа
accompanied by	συνοδεύομαι από / sinodeuome apo	مصاحب بـ	en compagnie de	همراه با ، با خدمت	во придружба
company	εταιρεία / eteria	مرافقون	la compagnie	شرکت	придружба
sexual harassment	σεξουαλική παρενόχληση / sexoualiki parenohlisi	التحرش الجنسي	le harcèlement sexuel	آزار و اذیت جنسی	скексуално вознемирување
certification	πιστοποίηση / Pistoipiisi	تصديق / مصدقة	la certification / la légalisation	صدور گواهینامه	уверение
to certify nationality and identity	Πιστοποίηση εθνικότητας και ταυτότητας / pistoipiisi ethnikotitas kai taftotitas	إثبات الجنسية والهوية	attester // certifier la nationalité et l'identité	تاييد گواهی ملیت و هویت	да се потврди државјанство и идентитет
birth certificate	πιστοποιητικό γέννησης / pistoipitiko yenisis	وثيقة/شهادة ولادة	l'acte de naissance	گواهی تولد	породилен лист
profession	επάγγελμα / epaggelma	المهنة	la profession	حرفه	професија
illegal activity	παράνομη πράξη / παρανομία / paranomi praksi / paranomia	نشاط غير قانوني	les activités illégales	فعالیت های غیر قانونی	илегални активности
court proceedings	διαδικασία ενώπιον Δικαστηρίου / diadikasia enopion dikastirion	إجراءات قضائية / أصول المحاكمة (الإجراءات المسطرية -	la procédure judiciaire	دادرسى دادگاه	судски процес

		(المغرب)			
deportation	απέλαση / apelasi	ترحيل	la déportation	اخراج (از كشور)	депортација
migration	μετανάστευση / metanasteusi	هجرة	la migration	مهاجرت	миграција
legal	νόμιμος / nomimos	قانوني	légal(e)	قانونی	легален / законит
Illegal	παράνομος / paranomos	غير قانوني	illégal(e)	غير قانونی	илегален / незаконит
accusation	κατηγορία / katigoria	اتهام	l'accusation	اتهام	обвинение
Germany	Γερμανία / Yermania	ألمانيا	Allemagne	ألمان	Германија
both parties	και τα δύο μέρη / kai ta dio meri	كل من الطرفين	les deux parties	هر دو طرف	две страни
approved territorial scope of application	εγκεκριμενο τοπικό πεδίο εφαρμογής της αίτησης / egekrimeno topiko pedio efarmogis tis etisis	منطقة جغرافية مرخص العمل بها	une zone géographique autorisée	منطقه جغرافیایی تایید شده	дозволено територијално поле од апликацијата
to threaten	απειλώ / apilo	يهدد / تهديد	menacer	تهديد شدن	заканува
criminal records	ποινικό μητρώο / piniko mitroo	سوابق عدلية / جنائية	le casier judiciaire	سوابق جنایی	казнена евиденција
stateless	άπατρις / apatris	عديمو الجنسية	l'apatride	بی وطن	бездржавен
appeal proceedings	διαδικασία έφεσης / diadikasia efesis	إجراءات الاستئناف	l'appel	درخواست دادرسی	жалбена постапка
postponement/extension	αναβολή/παράταση / anavoli/paratasi	تأجيل / تمديد	la prorogation	به تعویق افتادن / طولانی شدن	продолжение
rootedness	έχω ρίζες / exo rizes	تجذر	prendre racine	ريشه	пуштање на корени / вкоренување
arrest	σύλληψη / silipsi	توقيف / إلقاء القبض على	l'arrestation	دستگیری	приведување
article	άρθρο / arthro	بند / مادة	l'article	مقاله	статија
persecution	καταδίωξη / katadioksi	ملاحقة	la persécution	آزار و اذیت	прогон
the refugee convention / Geneva Convention	η σύμβαση των προσφύγων/ Σύμβαση της Γενεύης / i simvasi twn prosfigon/Simvasi ths Yeneuis	اتفاقية جنيف للاجئين	la Convention de 1951 relative au statut des réfugiés	کنوانسیون پناهندگان / کنوانسیون ژنو	Конвенција за статусот на бегалци / Женевска конвенција за бегалци
directive	οδηγία / odigia	توجيه	la directive	رهنمود	директива
particular social group	συγκεκριμένη κοινωνική ομάδα / sigekrimeni kioniki omada	مجموعة اجتماعية محددة	groupe social spécifique	گروه اجتماعی خاص	определена општествена група
race, ethnic group	φυλή, εθνότητα / fili, ethnotita	عرق / مجموعة إثنية	la race / l'éthnie	گروه نژادی، قومی	раса, етничка група
political opinion	πολιτική άποψη/γνώμη / politiki apopsi/gnomi	آراء سياسية	l'opinion politique	عقیده سیاسی	политичко мнение
deportation	απέλαση / apelasi	ترحيل	la reconduite	اخراج	депортација
appeal	ένσταση/έφεση / enstasi/efesi	استئناف / طعن	le recours	دادرسی	жалба
fear	φόβος / fivos	خوف	la peur	ترس	страв
well-founded	καλά θεμελιωμένος / kala themeliomenos	مبّر	fondé	مستدل	основан
on account of	για λογαριασμό / gia logariasmo	بما أنه	en raison de	در حساب از	поради (нешто)
sexual orientation	σεξουαλικός προσανατολισμός / sexualikos prosanatolismos	الميل الجنسي	l'orientation sexuelle	گرایش جنسی	сексуална ориентација
gender	φύλο / filo	الجنس / الجندر	le genre	جنس	пол
woman	γυναίκα / gyneka	امرأة	la femme	زن	жена
war crimes	έγκλημα πολέμου / eglima polemou	جرائم حرب	le crime de guerre	جنايات جنگی	воено злосторство
crimes against humanity	έγκλημα κατά της ανθρωπότητας / eglima kata tis anthropotitas	جرائم ضد الإنسانية	le crime contre l'humanité	جنایت علیه بشریت	злосторство против човечност
genocide	γενοκτονία / genoktonia	الإبادة العرقية	le génocide	قتل عام	геноцид
violence	βία / via	عنف	la violence	خشونت	насилство
man	άνδρας / andras	رجل	l'homme	مرد	маж
expulsion/refoulement	επαναπροώθηση / epanapro-othisi	الإعادة القسرية	l'éloignement / le refoulement	اخراج / اجبار	протерување
right/law	δικαίωμα / dikaioma	حق / قانون، حقوق	le droit	حق / قانون	право
human right	ανθρώπινο δικαίωμα / anthropino dikaioma	حق من حقوق الانسان	les droits de l'homme	حق انسان	човекови права

life	ζωή / zoi	حياة	la vie	زندگی	живот
freedom	ελευθερία / eleftheria	حرية	la liberté	آزادی	слобода
threatened	απειλούμενος / apiloumenos	مهدد	menacé / en danger	تهدیدشده	загрозен (м) / загрозена (f)
torture	βασανιστήριο / vasanistirio	تعذيب	la torture	شکجه	мачење
court	δικαστήριο / dikastirio	محكمة	le tribunal	دادگاه	суд
I would like to apply for asylum	θέλω να καταθέσω αίτηση ασύλου / thelo na katatheso aitisi asyλου	أريد أن أقدم طلب اللجوء	Je voudrais faire une demande d'asile.	من می خواهم برای درخواست پناهندهگی اقدام کنم.	Сакам да аплицирам за азил.
I don't have an identity/identification card	δεν έχω ταυτότητα/δελτίο ταυτότητας / den exo taftotita/deltio taftotitas	ليس لدي أوراق ثبوتية أو هوية	Je n'ai pas de document d'identité	من کارت هویت / کارت شناسایی ندارم	Немам документи за идентификација
I am homosexual/lesbian/transgender	είμαι ομοφυλόφυλος/λεσβία/τρανς / ime omofilofilos/lesvia/trans	أنا مثلي - مثلية - متحول*ة الجنس أو ترانس	Je suis homosexuel/lesbienne/transgenre	من همجنسگرا / لزبین / فرانسجیستی هستم	Јас сум лгбт личност.
domestic violence	οικογενειακή βία / ikogeniaki via	عنف أسري	la violence domestique	خشونت خانگی	Семејно насилство
I was abused by...	κακοποιήθηκα από ..... / kakoroiithika apo.....	كنت أتعرض للتعنيف ...على يد	J'ai été maltraité/battu par	من مورد آزار قرار گرفتم.	Me злоставуваа. / Me претепаа.
I am being abused by...	κακοποιούμαι από..... / Kakoroioumai apo.....	أنا أتعرض للتعنيف على يد...	Je suis maltraité par	من توسط ... مورد آزار قرار گرفتم	Me злоставуваат
I was compelled to enter into a forced marriage	με ανάγκασαν να παντρευτώ / me anagkasan na pantrefto	أُجبرت على الزواج بالإكراه	J'ai été obligé(e) de m'engager dans un mariage forcé	من مجبور به ازدواج اجباری شدم	Me присилија на брак.
I am facing / have been threatened with a forced marriage	Είμαι αντιμέτωπος(η) με/ έχω απειλειθεί με αναγκαστικό γάμο / Eimai antimetwpos(i) me/ exo apilithi me anagkastiko gamo	أنا أتعرض للتهديد بالزواج بالإكراه	Je suis sous la menace d'un mariage forcé	من تهدید به ازدواج اجباری شدم	Во присилен брак сум.
gender equality	ισότητα των φύλων / isotita ton fylon	تساوي الأجناس	l'égalité des sexes	برابری جنسیتی	полова рамноправност
How can I claim asylum?	πώς μπορώ να ζητήσω ασυλο; / pos mporo na zitiso asilo?	كيف بإمكانني تقديم طلب اللجوء؟	Comment faire une demande d'asile?	چگونه می توانم درخواست پناهندهگی کنم؟	Како можам да поднесам барање за азил? / Како можам да побарам азил?
I was discriminated against in my home country.	υφίσταμαι διάκριση στην πατρίδα μου / ifistame diakrisi stin patritida mou	كنت أتعرض للتمييز في بلدي	J'ai été victime de discrimination dans mon pays d'origine	من کشورم مورد تبعیض قرار گرفتم.	Me дискриминираа во татковината. / Во татковината бев дискриминиран.
I was discriminated against because of my skin colour.	υφίσταμαι διάκριση λόγω του χρώματός μου / ifistame diakrisi logo tou chromatos mou	كنت أتعرض للتمييز بسبب لون بشرتي	J'ai été victime de discrimination en raison de ma couleur de peau	من به دلیل رنگ پوستم مورد تبعیض قرار گرفتم.	Бев дискриминиран врз основа на боја на кожата.
I was discriminated against because of my gender.	υφίσταμαι διάκριση λόγω του φύλου μου / ifistame diakrisi logo tou filou mou	كنت أتعرض للتمييز الجنسي	J'ai été victime de discrimination en raison de mon sexe	من به دلیل جنسیتم مورد تبعیض قرار گرفتم.	Бев дискриминиран врз основа на полова припадност.
I was discriminated against because of my language.	υφίσταμαι διάκριση λόγω της γλώσσας μου / ifistame diakrisi logo tis glosas mou	كنت أتعرض للتمييز بسبب لغتي	J'ai été victime de discrimination en raison de ma langue	من به دلیل زبانم مورد تبعیض قرار گرفتم.	Бев дискриминиран врз основа на јазикот.
I was discriminated against because of my religion.	υφίσταμαι διάκριση λόγω της θρησκείας μου / ifistame diakrisi logo tis thriskias mou	كنت أتعرض للتمييز بسبب إيماني الديني	J'ai été victime de discrimination en raison de ma religion	من به دلیل دین و آیینم مورد تبعیض قرار گرفتم.	Бев дискриминиран врз религиска основа.
I was discriminated against because of my membership in a social group.	υφίσταμαι διάκριση λόγω της συμμετοχής μου σε κοινωνική ομάδα / Ifistame diakrisi logo tis simetochis mou se kinoniki omada.	كنت أتعرض للتمييز بسبب إيماني لمجموعة أو فئة مجتمعية معينة	J'ai été victime de discrimination en raison de mon appartenance à un groupe social	من به دلیل عضویت در یک گروه اجتماعی مورد تبعیض قرار گرفتم.	Бев дискриминиран врз основа на припадност на определена општествена група.
					Бев

I was discriminated against because of my political views.	υφίσταμαι διάκριση λόγω των πολιτικών μου πεποιθήσεων / Ifistame diakrisi logo ton politikon mou pepithiseon.	كنت أتعرض للتمييز بسبب فتاياتي السياسية	J'ai été victime de discrimination en raison de mes opinions politiques	من به ديب ديدگاه سياسيم مورد تبعيض قرار گرفتيم.	дискриминиран врз основа на моите политички ставови.
I was discriminated against because of my ethnic or social background.	υφίσταμαι διάκριση λόγω του εθνικού ή κοινωνικού μου περιβάλλοντος / Ifistame diakrisi logo tou ethnikou i kinonikou mou perivalondos.	كنت أتعرض للتمييز بسبب أصولي العرقية أو الاجتماعية	J'ai été victime de discrimination en raison de mes origines ethniques ou sociales	من به دليل پس زمينه قومی یا اجتماعی مورد تبعيض قرار گرفتيم.	Бев дискриминиран врз основа на мојата етничка / општествена припадност.
I was discriminated against because I am disabled.	υφίσταμαι διάκριση λόγω της αναπηρίας μου / Ifistame diakrisi logo tis anapirias mou.	كنت أتعرض للتمييز بسبب الإعاقة	J'ai été victime de discrimination en raison de mon handicap	من به دليل معلوليت مورد تبعيض قرار گرفتيم.	Бев дискриминиран врз основа на мојата инвалидност.
I was tortured in my home country.	βασανίστηκα στην πατρίδα μου / Vasanistika stin patrida mou.	كنت أتعرض للتعذيب في بلدي	J'ai été torturé dans mon pays d'origine	من در كشورم من شكجه قرار گرفتيم.	Ме мачија во татковината. / Ме малтретираа во татковината.
I want my family to join me here as quickly as possible.	θέλω η οικογένεια μου να με ακολουθήσει εδώ το συντομότερο δυνατόν / Thelo i ikogenia mou na me akolouthisi edo to syndomotero dinaton.	أود إلحاق عائلتي بي (الم الشمل) في أسرع وقت ممكن	Je veux que ma famille me rejoigne ici aussi vite que possible	من می خواهم خانواده ام در سریع ترین وقت به من ملحق شن.	Сакам моето семејство да ми се придружи штом поскоро.
I have completed my vocational training.	έχω ολοκληρώσει την επαγγελματική μου κατάρτιση / exo oloklirosi tin epaggelmatiki mu katartisi	لقد أكملت تدريبي المهني	J'ai terminé ma formation professionnelle.	من آموزش های حرفه ای من را به اتمام رسانده ام.	Имам завршено стручно оспособување.
My family back home can send me the necessary documents. But I need an address.	Η οικογένεια μου στην πατρίδα μου μπορεί να μου στείλει τα απαραίτητα έγγραφα. Αλλά χρειάζομαι μια διεύθυνση. / I ikogenia mou stin patrida mou mpori na mou stili ta aparetita egrafa. Alla chriazome mia diefthinsi.	يمكنني أن أطلب من عائلتي أن ترسل لي الأوراق/الوثائق المطلوبة. ولكن أنا بحاجة لإعطائهم عنوان لإرسال الأوراق.	Ma famille restée là-bas peut m'envoyer les documents nécessaires. Mais j'ai besoin d'une adresse.	خانوام در خانه می توانند اسناد و مدارک لازم را برای ارسال کنند. اما من به یک آدرس نیاز دارم.	Моето семејство може да ми ги испрати потребните документи, ама за тоа ми е потребна адресата.
I have applied for asylum in the past.	Έχω κάνει αίτηση για άσυλο στο παρελθόν. / Echo kani etisi gia asilo sto parelthon.	لقد سبق أن تقدمت بطلب لجوء	J'ai déjà déposé une demande d'asile par le passé.	من برای پناهندي در گذشته اقدام کرده ام.	Веќе го имам предадено барањето за азил.
I have previously applied for asylum in another country.	Έχω κάνει αίτηση για άσυλο στο παρελθόν σε άλλη χώρα. / Echo kani etisi gia asilo sto parelthon se alli chora	سبق لي أن تقدمت بطلب لجوء في بلد آخر	J'ai déjà déposé une demande d'asile dans un autre pays.	من قبلا برای پناهندي در يك کشور ديگر اقدام کرده ام.	Во другата земја веќе го предадов барањето за азил.
I want to look for a job. What do I have to do?	Θέλω να ψάξω για δουλειά. Τι πρέπει να κάνω; / Thelo na psako gia doulia. Ti prepi na kano?	أود البحث عن عمل. ماذا يجب أن أفعل؟	Je veux chercher du travail. Que dois-je faire pour cela?	من می خواهم به دنبال برای کار بگردم. چه باید بکنم؟	Сакам да пронајдам работа. Што треба да сторам?
I have a certificate of no impediment.	Έχω πιστοποιητικό μη ύπαρξης κωλύματος / Echo pistotiitiko mi iparksis kolimatos	لدي شهادة تأهيل للزواج ((لا مانع من زواجه	Je dispose d'un certificat de capacité matrimoniale	من گواهی نامه عدم مانع برای ازدواج دارم.	Имам уверение за слободен брачен статус.
I came here via a safe third country but I did not have my identity checked there.	Ήρθα εδώ μέσω μια ασφαλούς τρίτης χώρας αλλά δεν μου ήλεγξαν την ταυτότητά μου εκεί / Irtha edo meso mias asfalou tritis choras alla den mu ileksan tin tautotita mu eki	أتيت الى هنا عبر دولة ثالثة آمنة، ولكن لم يتم هناك التحقق من هويتي	Je suis arrivé ici en passant par un pays tiers sécurisé mais je n'y ai pas été soumis à un contrôle d'identité.	من از طریق یک کشور امن ثالث اینجا آمدم اما آنجا هویتم را ثبت (چک) نکرده ام.	Пристигнав преку сигурна трета земја, но таму не поминав низ проверка на идентитет.
temporary residence permit	Προσωρινή άδεια παραμονής / Prosorini adi-a paramonis	تصريح إقامة مؤقتة	Carte de séjour temporaire	اجازه موقت اقامت	Дозвола за привремен престој
When/where can I apply for a work permit?	Πότε/Πού μπορώ να κάνω αίτηση για άδεια εργασίας; / Pote/pu boro na kano etisi gia adia ergasias?	متى/أين باستطاعتي ان اتقدم بطلب لإجازة عمل؟	Quand/Où puis-je déposer une demande de permis de travail?	کی / کجا می توانم برای اجازه کار اقدام کنم؟	Кога / каде можам да аплицирам за работна дозвола?
Where can I make copies of my documents?	Που μπορώ να φωτοτυπήσω τα έγγραφα μου; / Pou mboro na fototipiso ta egrafa mou?	أين باستطاعتي نسخ مستنداتي؟	Où puis-je faire des copies de mes documents?	از کجا می توانم اسناد و مدارکم را کپی کنم؟	Каде можам да ги копирам своите документи?
I have family living in	Έχω οικογένεια στη Γερμανία. / Echo ikogenia	لدي أقارب/أفراد أسرة	J'ai de la famille qui vit en	من خانواده	Членовите на моето семество

Germany.	sti Germania.	يسكنون في ألمانيا	Allemagne	دارم که در آلمان زندگی میکنم.	живеат во Германија.
I lost family members during the escape.	Έχασα μέλη της οικογένειάς μου κατά την απόδραση / Echasa meli tis ikogenias mu kata tin apodراسи	فقدت أقارب/أفراد أسرة خلال الهروب	J'ai perdu des membres de ma famille pendant la fuite.	من در طول فرار اعضای خانواده ام را از دست دادم.	Ги загубив членовите на семејство во текот на бегот.
I (do not) want to contact the embassy/consulat of my country.	Θέλω (δε θέλω) να επικοινωνήσω με την πρεσβεία/ το προξενείο της χώρας μου. / Thelo (de thelo) na epikinoniso me tin presvia/to proksenio tis choras mu.	(لا أريد أن اتصل) بسفارة بلدي	Je (ne) veux (pas) contacter l'ambassade de mon pays.	من (ن)می خواهم با سفارت / کنسولگری کشورم تماس بگیرم.	(Не) сакам да стапам во контакт со амбасадата / конзулатот на мојата татковина.
I came (I did not come) here via a safe third country.	Ήρθα (δεν ήρθα) εδώ μέσω μιας ασφαλούς τρίτης χώρας / Irtha (den irtha) edo meso mias asfalus tritis choras	أتيت (لم أت) إلى هنا من خلال دولة ثالثة آمنة	Je suis arrivé (je ne suis pas arrivé) ici en passant par un pays tiers sécurisé.	من به اینجا از طریق یک کشور امن ثالث (نی)آمده ام	(Не) дојдов преку сигурна трета земја.
I am traumatized	Έχω υποστεί ψυχολογικό τραύμα / Echo iposti psychologiko travma	لقد تعرضت لصدمة (نفسية)	Je suis traumatisé(e)	من دچار آسیب های روانی هستم.	трауматизиран/ а сум
I need psychotherapy.	Χρειάζομαι ψυχοθεραπεία / Chriazome psychotherapia	أحتاج علاجاً نفسياً	J'ai besoin d'une psychothérapie	من نیاز به روان درمانی دارم.	Барам психотерапија. Ми е потребна психотерапија.

## English-Greek-Urdu-Bangla-Kurdish-Language of FYROM

### Basic orientation (Short version)

English	Greek	Urdu	Bangla / বাংলা	Kurdish (Kurmanji)	Language of FYROM, Persian
<b>Basic Conversation</b>	<b>Βασική συνομιλία / Vasikí Synomilía</b>	<b>بنیادی بات چیت</b>			<b>Основна конверзација / مفاهیم پایه</b>
Hello	Γεια / Ya	سلام	হ্যালো / সালাম	Merheba	Здраво (Zdravo) سلام
good morning	Καλημέρα / Kaliméra	صبح بخیر	স্বামালিকুম	Roj baş	Добар ден (Dobar den)
good evening	عصر بخیر	شوب سہانگ	Évar baş	Добро вечер (Dobro vecher)	
goodbye	Εἰς το ἐπιανιδεῖν / Is to erapidín	خدا حافظ /	আবার দেখা হবে	Bi xatirê te/ Oxir be	Довидување (Doviduvanje) خدانگهدار
sorry / excuse me	Συγγνώμη / Signómi	معاف کیجیے /	মাফ করবেন ...	Bibore	Извинете (Izvinete)/متاسفم معذرت میخوام
please	Παρακαλώ / Parakaló	مہربانی	প্রিজ / দয়া করে	Ji kerema xwe re/ Kerem ke	Ве молам (Ve molam)لطفاً
thank you / thanks	Ευχαριστώ / Efharistó	شکریہ /	ধন্যবাদ	Spas	Фала (Fala)متشکرم
you're welcome [response to thank you / thanks]	Τίποτα / Típotá	آپ کو خوش آمدید / آپ کا شکریہ		ser çavan	(خواہش میکنم (در جواب تشکر
my name is...	Ονομάζομαι... / Onomázome...	میرا نام... ہے	আমার নাম ... (y)e.	Navê min ... (y)e.	Се викам (Se vikam)...نام من هست
What is your name?	Πώς ονομάζεστε; / Pós onomázeste?	آپ کا نام کیا ہے؟ /	আপনার নাম কী?	Navê te çi ye?	Како се викате? (Kako / نام / شما چیست؟
I'm from...	Κατάγομαι από... / Katágame από...	میں ..... سے آئی ہوں / میں ..... سے آیا ہوں	আমি ..... থেকে আসছি	Ez ji ...me.	Јас сум од (Jas sum od) من اهل...هستم
family	Οικογένεια / Ikogènia	خاندان	পরিবার	malbat	Семејство (Semejstvo) خانواده
this is my husband	Αυτός είναι ο άντρας μου - Aftós íne o ándras mu	یہ میرا شوہر ہے	উনি ... আমার স্বামী	Ev mêrê min e.	Ова е маж ми (Ova e mazh mi) این شوهر من است
my wife	(Αυτή είναι) η γυναίκα (μου) / (Aftí íne) i ginéka (mu)	میری بیوی	আমার স্ত্রী	Jina min	Ова е жена ми (Ova e zhena mi) زن من
my children	(Αυτά είναι) τα παιδιά (μου) / (Aftá íne) ta pediá (mu)	میرے بچے /	আমার বাচ্চারা	Zarokên min	Ова се монте деца (Ova se moite deca) بچه های من
my daughter	(Αυτή είναι) η κόρη (μου) / (Aftí íne) i kóri (mu)	میری بیٹی	আমার মেয়ে	Keça min	Ова е ќерка ми (Ova e ќjerka mi) دختر من
my son	(Αυτός είναι) ο γιος (μου) / (Aftós íne) o giós (mu)	میرا بیٹا	আমার ছেলে	Lawê min	Ова е син ми (Ova e sin mi) پسر من
my baby	(Αυτό είναι) το μωρό (μου) / (Aftó íne) to moró (mu)	میرا بچہ	আমার বাচ্চা	Pitika min	Моето бебе (Moeto bebe) کودک من
this is my brother	Αυτός είναι ο αδερφός μου. / Aftós íne o aderfós mu.	یہ میرا بھائی ہے	এটা ... আমার ভাই	Ev birayê min e.	Ова е брат ми (Ova e brat mi) این برادر من است
this is my sister	Αυτή είναι η αδερφή μου. / Aftí íne i aderfí mu	یہ میری بہن ہے	এটা ... আমার বোন	Ev xwiška min e.	Ова е сестра ми (Ova e sestra mi) این خواهر من است
this is my father	Αυτός είναι ο πατέρας μου Αυτός είναι ο μπαμπάς μου / Aftós íne o patéras mu/Aftós íne o babás mu	یہ میرے باپ/ والد/ ابو ہیں	এটা ... আমার বাবা	Ev bavê min e.	Ова е татко ми (Ova e tatko mi) این پدر من است
this is my mother	Αυτή είναι η μητέρα μου η μαμά μου / Aftí íne i mitéra mu/ Aftí íne i mama mu	یہ میری والدہ/ امی ہیں۔	এটা ... আমার মা	Ev diya min e.	Ова е мајка ми (Ova e majka mi) این مادر من است

English	Greek / phon.	Arabic	French	Dari / Farsi	Language of FYROM
I'm hungry.	Πεινάω / Pináo	مجھے بھوک لگی ہے	আমার খিদে লেগেছে / আমি ক্ষুধার্ত / আমি কিছু খেতে চাই	Ez birçi me	Гладен сум (Gladen sum (m)) / Гладна сум (Gladna sum (f))
(My child) is hungry	(Το παιδί μου) πεινάει / (To pedí mu) pinái	میری بچی بھوکی ہے۔ / میرا بچا بھوکا ہے۔	আমার বাচ্চাটার খিদে পেয়েছে	(Zarokê min) birçi ye	Моето дете е гладно (Moeto dete e gladno)
I'm thirsty	Διψάω. / Dipsáo	مجھے پیاس لگی ہے۔	আমার পিপাসা লেগেছে / আমি পানি খাব	Ez tí me	Жеден сум (Zheden sum (m)) / Жедна сум (Zhedna sum (f))
water	Νερό / Neró	پانی	পানি	av	Вода (voda)
Do you have...	Μήπως έχετε ...; / Mípos éhete...?	کیا آپ کے پاس ... ہے؟ /	আপনার কাছে কি ... আছে?	...te heyé?	Имате ли...? (Imate li...?)
Where is...?	Πού είναι...; / Pu íne...?	... کہاں ہے؟	... কোথায়?	...li kuderê ye?	Каде е (Kade e)
Where is the toilet? / Where is the bathroom?	Πού είναι η τουαλέτα/το μπάνιο; / Pu íne í tualéta/to bánío?	غسل خانہ / کدھر ہے؟	বাথরুম কোনদিকে? / বাথরুমটা কোথায়?	Tûwalet/ serşok li ku derê ye?	Каде е тоалетот? (Kade e toaletot?)
I need to take a shower	Πρέπει να κάνω ντους / Prépi na káno duz	مجھے نہانے کی ضرورت ہے۔	আমাকে গোসল করতে হবে	Divê ez serê xwe bişom	Мора да се истуширам (Mora da se istushiram)
Where can I take a shower?	Πού μπορώ να κάνω ντους; / Pu boró na káno duz?	میں کہاں نہا سکتا / سکتا ہوں؟	কোথায় গোসল করতে পারি?	Li ku derê ez dikarim serê xwe bişom?	Каде може да се истуширам? (Kade mozhe da se istushiram?)
sanitary pad / towel	Σερβιέτα / Serviéta	سینیٹری پیڈ / تولیہ / کپڑے	স্যানিটারি প্যাড	Ped	(Хигиенска) влошка ((Higienska) vlohka)
diaper / nappy	Πάνα / Pána	لنگوٹ / ڈাবیر	ডাইপার	Cilik	Пелена (Pelena) /
I need to make a phone call	Πρέπει να τηλεφωνήσω / Πρέπει να κάνω ένα τηλεφώνημα / Prépi na tilefóniso / Prépi na káno éna tilefónima	مجھے فون کرنا ہے۔	আমাকে একটা ফোন করতে হবে	Divê ez telefon bikim	Мора да телефонирам (Mora da telefoniram)
Where can I pray?	Πού μπορώ να προσευχηθώ; / Pu boró na prosefihithó	میں کہاں نماز پڑھ سکتا ہوں؟	আমি কোথায় নামাজ পড়তে পারি? / আমি কোথায় প্রার্থনা করতে পারি?	Li ku derê ez dikarim nimêj bikim	Каде може да се молам? (Kade mozhe da se molam?)
Where can I buy_____?	Πού μπορώ να αγοράσω ...; / Pu boró na agorásó...?	... میں کہاں ... خرید سکتا ہوں؟	...কোথায় কিনতে পাওয়া যায়?	Ez dikarim li ku derê ...bistînim?	Каде можам да купам_____? (Kade mozham da kupam_____?)
Where can I find_____?	Πού μπορώ να βρω ...; / Pu boró na vro...?	... کہاں ... ملے گی؟	...কোথায় পাব?	Ez dikarim li ku derê...bibînim?	Каде можам да најдам_____? (Kade mozham da najdam_____?)
What time is it?	Τι ώρα είναι; / Ti óra íne?	کتنا بجا ہے؟	কটা বাজে?	Saet çend e?	Колку е часот? (Kolku e chasot?)
I (we) need to sleep	Πρέπει να κοιμηθώ / πρέπει να κοιμηθούμε [p] / Prépi na kimithó/Prépi na kimithúme [p]	مجھے (ہمیں) سونا ہے	আমাকে ঘুমাতে হবে	Divê ez razim	Мора да спијам (спиеме) (Mora da spijam (spieme))
Where is the subway/underground?	Πού είναι το μετρό; / Pu íne to metro?	مٹرو/سب وے / اوبیان کہاں ہے؟	উ-বান কোনদিকে?	Metro li kú ye?	Каде е метротто? (Kade e metroto?)
I don't have any	Δεν έχω χρήματα / Den	میرے پاس	আমার কাছে		

money.	έho hrímata	پیسے نہیں ہیں۔	কোনো টাকা নেই	Perê min tune ye.	Немам пари (Nemam pari)
Do you speak...	Μιλάτε...; / Miláte...?	کیا آپ ... بولتے/بولتی ہیں؟	আপনি কি ... বলতে পারেন?	Gelo tu ...diaxiví?	Зборуваате ли...? (Zboruvate li...?)
I don't speak (English) very well.	Δεν μιλάω τόσο καλά _____ (ελληνικά) / Den miláo τόσο kalá _____ (elliniká).	میری جرمن/ انگریزی بہت اچھی نہیں ہے۔	আমি খুব একটা ভালো (জার্মান) বলতে পারিনা	Ez Elmanî (baş) nizanim.	Не разбирам македонски (Ne razbiram makedonski)
Can you write that down for me?	Μπορείτε να το γράψετε; / Boríte na to grápsete?	یہ آپ لکھ سکتے ہیں ؟ /	আপনি কি আমাকে একটু लिखे दिते पारबेन?	Gelo tu dikarî vê binivîsi?	Може да ми го напишете тоа? (Mozhe da mi go napishete toa?)
I don't understand	Δεν το καταλαβαίνω. / Den to katalavéno	مجھے سمجھ نہیں آیا	আমি বুঝতে পারছি না	Ez vê fêh nakim	Не разбирам (Ne razbiram)
Help! / Please help me!	Βοήθεια! Παρακαλώ, βοηθήστε με! / Voithia! / Parakaló voithístē me	بچاؤ! میری مدد کیجیئے /	بঁচাও! दया करे आमाके एकटु साहाय्य करुन	Hewara!/Ji kerema xwe alîkarîya min bike	Помош! Помогнете ми, ве молам (Pomosh! Pomognete mi, ve molam)
I don't know	Δεν ξέρω / Den kséro	مجھے نہیں معلوم	আমি জানি না	Ez nizanim.	Не знам (Ne znam)
What happened?	Τι συνέβη; / Ti sinévi?	کیا ہوا؟	কী হয়েছে	Çi bû?	Што се случило? (Shto se sluchilo?)
I am cold/ freezing	Κρυώνω Έχω ξερπαγιάσει / Krióno / Έho kserpagiási	مجھے بہت سردی لگ رہی ہے۔	আমার শীত লাগছে/করছে	Mín sar e.	Ладно ми е (Ladno mi e)
I'm happy.	Χαίρομαι είμαι ευτυχισμένος / Hérome / íme efiñisménos [m]	میں خوش ہوں۔	আমার খুশী লাগছে / আমি খুশী	Ez keyfxwes im.	Срекен сум (Srekjen sum (m)) / Среќна сум (Srekjna sum (f))
I'm scared.	Φοβάμαι / Fováme	مجھے ڈر لگ رہا ہے۔	আমার ভয় করছে	Ez ditirsim.	Страв ми е (Strav mi e)
I'm sad.	Είμαι λυπημένος (m) Είμαι λυπημένη (f) / Íme lipiménos (m) / Íme lipiméni (f)	مجھے اداس ہوں	আমার মন খারাপ	Ez xemgîn im.	Тажен сум (Tazhen sum (m)) / Тажна сум (Tazhna sum (f))
I like you.	Μου αρέσεις / Mu arésis	تم مجھے پسند ہو۔	আমার তোমাকে পছন্দ	Kêfa min ji te re tê.	Ми се допаѓаш (Mi se dopagjash)
Don't worry	Μην ανησυχείς / Mîn anisihís	فکر نا کریں	চিন্তার কিছু নেই	Mítala neke.	Не се секирај (Ne se sekiraj)
I would like an appointment.	Χρειάζομαι ένα ραντεβού / Hriázome éna randevú	مجھے اپائنٹمنٹ/ ملاقات کا وقت چاہیئے۔	আমার এপয়েন্টমেন্ট লাগবে	Civan hewce ye	Треба да закажам____ (Treba da zakazham____)
Where is room number ____?	Πού είναι το δωμάτιο ___; / Pu vine to domátio ___?	کمرہ نمبر.... کہاں ہے۔	رقم نامبر ... টা কোনদিকে?	Odeya bi .... nûmerê li ku ye?	Каде е соба број____? (Kade e soba broj____?)
Where is the registration centre?	Πού βρίσκεται το κέντρο απογραφής/μητρώου; / Pu vriskete to kentro apografis/mitrôu?	رجسٹریشن سنتر کہاں ہے؟	রেজিস্ট্রেশন সেন্টারটা কোথায়?	Navenda serlêdanê li ku ye?	Каде е центарот за регистрација? (Kade e centarot za registracija?)
You have to wait	Πρέπει να περιμένετε [pɪ]/ πρέπει να περιμένεις / Prépi na periménete [pɪ]/ Prépi na periménis	آپ کو انتظار کرنا پڑے گا۔	আপনাকে / তোমাকে একটু অপেক্ষা করতে হবে	Tu mecburî bisekinî	Мора да почекате (Mora da pochkate)
How long do we have to wait here?	Πόσο πρέπει να περιμένουμε εδώ; / Póso prépi na periménume edó?	ہمیں یہاں اور کتنی دیر انتظار کرنا ہو	আমাদের এখানে কতক্ষণ	Ciqasî em mecburin li vir bisekinin?	Колку долго треба да чекаме? (Kolku dolgo treba da chekame?)

		ڪا	অপেক্ষা করতে হবে?		
one day	Μία μέρα / Mía mera	ایک دن	এক দিন	Rojek	Еден ден (Eden den)
one hour	Μία ώρα / Mía óra	ایک گھنٹہ	এক ঘন্টা	Saetek	Еден час (Eden chas)
one month	Ένας μήνας / Enas minas	ایک مہینہ		mehek	Еден месец (Eden mesets)
very soon	Πολύ σύντομα / Polí síndoma	بہت جلد	খুব শীঘ্রি	Pir nêz de	Наскоро (Naskoro)
tomorrow	αύριο / avrio	کل	আগামী কাল	sibê	Утре (Utre)
the day after tomorrow	μεθαύριο / methávrio	پرسوں	আগামী পরশু	du sibê	Задутре (Zadutre)
next week	Την επόμενη βδομάδα / Tin epomeni vdomada	اگلے ہفتے	পরের সপ্তাহে	hefteya bê	Следната недела (Slednata nedela)
I will be back soon	Θα επιστρέψω σύντομα / Tha epistrépsō síndoma	میں جلدی واپس آؤنگا	আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো	Ez ê di demeke nêz de vegerim	Ќе се вратам наскоро (Ќje se vratam naskoro)
one, two, three, four, five, six, seven, eight, nine, ten	(1) ένα, (2) δύο, (3) τρία, (4) τέσσερα, (5) πέντε, (6) έξι, (7) εφτά, (8) οχτώ, (9) εννέα, (10) δέκα / (1) ένα, (2) δύο, (3) τρία, (4) téssera, (5) pénde, (6) éksi, (7) eftá, (8) októ, (9) enéa, (10) déka	ایک، دو، تین، چار، پانچ، چھ، سات، آٹھ، نو، دس	১ এক, ২ দুই, ৩ তিন, ৪ চার, ৫ পাঁচ, ৬ ছয়, ৭ সাত, ৮ আট, ৯ নয়, ১০ দশ	Yek, du, sê, çar, pênc, şeş, heft, heşt, neh, deh	Еден, два, три, четири, пет, шест, седум, осум, девет, десет (Eden, dva, tri, chetiri, pet, shest, sedum, osum, devet, deset)
Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday	Δευτέρα, Τρίτη, Τετάρτη, Πέμπτη, Παρασκευή, Σάββατο, Κυριακή / Deftéra, Tríti, Tetárti, Rémpiti, Paraskeví, Sávato, Kyriakí	سوموار، منگل، بدھ، جمعرات، جمعہ، ہفتہ، اتوار		duşem, şeşem, çarşem, pêncşem, în, şemî, yekşem	понеделник, вторник, среда, четврток, петок, сабота, недела (ponedelnik, vtornik, sreda, chetvrtok, petok, sabota, nedela)
January, February, March, April, May, June, July, August, September, October, November, December	Ιανουάριος, Φεβρουάριος, Μάρτιος, Απρίλιος, Μάιος, Ιούνιος, Ιούλιος, Αύγουστος, Σεπτέμβριος, Οκτώβριος, Νοέμβριος, Δεκέμβριος / Ianuários, Fevrouários, Mártilios, Aprílios, Máios, Iúnios, Iúlios, Ávgustos, Septémvrios, Októnvrios, Noémvrios, Dekémvrios	جنوری، فروری، مارچ، اپریل، مئی، جون، جولائی، اگست، ستمبر، اکتوبر، نومبر، دسمبر		çile, sibat, adar, nîsan, gulan, hezîran, tîrmeh, tebah, îlon, cotmeh, mijdar, kanun	1. јануари, 2. фебруари, 3. март, 4. април, 5. мај, 6. јуни, 7. јули, 8. август, 9. септември, 10. октомври, 11. ноември, 12. декември (januari, februarî, mart, april, maj, juni, juli, avgust, septemvri, oktomvri, noemvri, dekemvri) اسفند، فروردین، اردیبهشت، خرداد، تیر، مرداد، شهریور، مهر، آبان، آذر
<b>Medical Terms</b>	<b>Ιατρικοί όροι / Iatrikí óri</b>	<b>طبی الفاظ</b>		<b>Tenduristî</b>	<b>Медицински термини</b>
I need a doctor	Χρειάζομαι ένα γιατρό. / Hriázome éna giatró	مجھے ڈاکٹر کی ضرورت ہے /	আমাকে ডাক্তারের কাছে যেতে হবে	Textorek lazim e ji bo min.	Ми треба доктор (Mi treba doktor)
I feel sick/ I don't feel well	Μου όρχεται αναούλα. / Mu érhete anagúla.	میری طبیعت ٹھیک نہیں ہے	আমার বমি পাচ্ছে / আমার শরীর খারাপ লাগছে	Dilê min dixelê.	Ми се гади (Mi se gadi)
I'm ill / I'm sick	Είμαι άρρωστος (m) Είμαι άρρωστη (f) / Íme árostos [m]/ íme árosti [f]	میں بیمار ہوں /	আমি অসুস্থ / আমার শরীর খারাপ	Ez nexweş im	Болен сум (Bolen sum (m)) / Болна сум (Bolna sum (f))
(My child) is sick	(το παιδί μου) είναι άρρωστο / To pedí mu íne árosto	میرا بچہ بیمار ہے	আমার বাচ্চাটার অসুস্থ	(Zarokê min) nexweş e	Моего дете е болно (Moeto dete e bolno)
I am pregnant	Είμαι έγκυος / Íme éngios	میں حاملہ ہوں	আমি গর্ভবতী	Ez ducanî me	Бремена сум. (Bremena sum)
I am having an allergic reaction	Έχω μία αλλεργική αντίδραση. / Ého mia allergikí antídrası	مجھے اس کی وجہ سے الرجی ہو رہی ہے		Alerjiya min heye.	Имам алергична реакција. (Imam alergichna reakcija)
I feel dizzy.	Ζαλίζομαι / Zalízome	مجھے چکر آ	আমার মাথা	Ez gêj im	Ми се врти (Mi se vrti)

		رہے ہیں	ঘুরছে		
I am diabetic	Έχω διαβήτη / Eho diaviti	میں ذیابیطس ہوں		Şekirê min heye	Имам дијабетес (Imam dijabetes)
I need insulin	Χρειάζομαι ινσουλίνη / Hriazome insulíni	مجھے انسولین چاہیے		Insulin ji bo min hewce ye.	Ми е потребен инсулин. (Mi e potreben insulin).
I was raped.	Με έχουν βιάσει / Me ékhun viási	میری عزت لوتی گئی	আমাকে ধর্ষণ করা হয়েছে	Tecawizî min kirin	Ме силуваа (Me siluvaa)
I have a stomach ache.	Πονάει η κοιλιά μου / Ponái i kilíá mu	میرے پیٹ میں درد ہے۔	আমার পেট ব্যথা করছে	Zikê min diêşe	Ме боли стомакот (Me boli stomakot)
I have a fever / a temperature	Έχω πυρετό / Έho piretó	مجھے بخار ہے۔	আমার জ্বর	Germ/ Germa laşê min heye	Имам температура (Imam temperatura)
I have a headache	Έχω πονοκέφαλο / ého ponokéfaló	میرے سر میں درد ہے۔	আমার মাথা ধরেছে / আমার মাথা ব্যথা করছে	Serê min diêşe	Ме боли главата (Me boli glavata)
I have a cough.	Έχω βήχα Βήχω / ého víkha	مجھے کھانسی ہے۔	আমার কাশি হয়েছে	Kuxika min heye	Кашлам (Kashlam)
My child has a sore throat/ cough	Το παιδί μου έχει πονόλαιμο βήχα / Το pedí mu éhi ponóleimo / víkha	میرے بچے کا گلہ خراب / کھانسی ہے	আমার বাচ্চার কাশি হয়েছে	Qirika zaroka min diêşe/ Zaroka min dikuxê	Моето дете го боли грло (Moeto dete go boli grlo)
cold	κρυολόγημα / kriológima	زکام	ঠান্ডা লাগা	Vapêş	Настинка (Nastinka)
diarrhea	διάρροια / diária	دست	ডায়রিয়া/ আমাশা	Hinavêşî	Пролив (Proliv)
constipation	δυσκοιλιότητα / diskiliótita	قبض	কষা	qebziti	Запек (Zapek)
vaginal yeast infection (thrush)	Κολπική μυκητίαση/ καντιντίαση / Kolpikí mykitíasi/kantintíasi	خمير انفكشن	ভ্যাজাইনাল ঈস্ট ইনফেকশন	Bírova vajína	Вагинална инфекција (Vaginalna infekcija)
athlete's foot	μύκητες / míkites	کھلاڑی کے پاؤں کا انفکشن	পায়ের ফাঙ্গাল ইনফেকশন	Bírova pí	Атлетско стопало (Atletsko stopalo)
head lice	ψείρες στο κεφάλι / psires sto kefáli	سر کی جویں	উকুন	Sipíyê serí	Вошки (Voshki)
<b>Food</b>	<b>Φαγητό / Fagitó</b>	<b>کھانا</b>	<b>খাবারদাবার</b>	<b>Xwarin/xurik</b>	<b>Намирници(Namirnici)</b>
Breakfast	πρωινό / proino	ناشتا		taştê	доручек (doruchek)
Lunch	μεσημεριανό / mesimeriano	دوپہر کا کھانا		firavîn	ручек (ruchek)
Dinner	δείπνο / dípno	رات کا کھانا		şîv	вечера (vechera)
Is this food Halal?	Είναι το φαγητό Χαλάλ; / íne to fagitó Halal?	کیا یہ کھانا حلال ہے؟	খাবারটা কি হালাল	Ev xwarin helal e gelo?	Дали оваа храна е халал? (Dali ovaа hrana e halal?)
I am allergic to....	Έχω αλλεργία στο... / Έho alergía sto...	مجھے ... سے الرجی ہے۔	আমার ... তে এলার্জি আছে	Alerjîya min ji bo...heye.	Алергичен сум на (Alergichen sum na (m)) / Алергична сум на (Alergichna sum na (f))
beef	μοσχαρίσιο / mosharísio	گائے کا گوشت	গরুর মাংস	goşte ga	говедско (govedsko)
chicken	κοτόπουλο / kotòpulo	مرغی	মুরগি	mirîşk	пилешко (pileshko)
I do not eat pork	Δεν τρώω χοιρινό / Den tróo hirinó	میں سور کا گوشت نہیں کھاتا	আমি শুকরের মাংস খাইনা	Ez goştê beraz naxwim	Не јадам свинско (Ne jadam svinsko)
I am a vegetarian. / I don't eat meat and fish.	Είμαι χορτοφάγος. Δεν τρώω κρέας και ψάρι. / íme hortofágos. Den tróo kréas ke psári.	میں صرف سبزی کھاتا ہوں۔ مجھے گوشت یا مچھلی نہیں چاہیے	আমি ভেজিটারিয়ান / আমি কোনো মাছ-মাংস খাইনা	Ez vejeteryaneke me	Вегетаријанец (m)/вегетаријанца (f) сум. Не јадам месо и риба. (Vegetarijanec (m)/(vegetarijanka (f) sum. Ne jadam meso i riba)
eggs [pl]	αυγά / avgà	انڈے	ডিম	hêk	јајца (jajca)
fish	ψάρι / psàri	مچھلی	মাছ	masî	риба (riba)
bread	ψωμί / psomì	روٹی	রুটি	nan	леб (leb)

water	Νερό / Neró	پانی	পানি	Av	Вода (Voda)
lemonade	λεμονάδα / lemonáda	নিম্বোপানী / নিম্বো কা শরিত	লেবুর শরবত	límonata	лимонада (limonada)
milk	γάλα / gála	دودھ	দুধ	şır	Млеко (Mleko)
coffee	καφέ / kafè	كوفي	কফি	qahwe	Кафе (Kafe)
tea	τσάι / tsài	چائے	চা	çay	Чай (Chaj)
I don't drink alcohol	Δεν πίνω αλκοόλ / den pino alkòol	میں شراب نہیں پیتا	আমি মদ/ এলকোহল খাই না	Ez alkohol venaxim	Не пијам алкохол (Ne pijam alkohol)
fruit	φρούτα / frouta	پھل	ফল	fêkî	Овошје (ovoshje)
apple	μήλο / milo	سیب	আপেল	sêv	Јаболко (Jabolko)
orange	πορτοκάλι / portokali	سنتره / مانا	কমলা	porteqal	Портокал (Portokal)
peach	ροδάκινο / rodakino	آرو	পাঁচ	xox	Праска (Praska)
vegetables [pl]	λαχανικά / lahaniká	سبزیایں	সবজি	zebze/zewze	зеленчук (zelenchuk)
potatoes [pl]	πατάτες / patâtes	الو	আলু	patat/kartol	компиири (kompiri)
beans [pl]	φασόλια / fasolia	لوبيا	বরবটি / সীম	fasûlî	грав (grav)
peas [pl]	αρακάς / arakas	مٹر	মটরশুটি	şoqîl	Грашок (Grashok)
chickpeas [pl]	ρεβίθι / revithi	چھولا / چنے		nok	леблебија (leblebija)
eggplant (US) / aubergine (UK)	μελιτζάνα / melitzana	بينگن		balcan/bacanê reş	модар патлиџан (modar patlidzhan)
carrots [pl]	καρότα / karota	گاجر	গাজর	gizêr	Моркови (Morkovi)
tomatoes [pl]	ντομάτες / domates	ثماثر	টমেটো	fringî	Домати (Domati)
sugar	ζάχαρη / zahari	شکر	চিনি	şekir	Шеќер (shekjer)
flour	αλεύρι / alevri	آنا	আটা / ময়দা	ard	Брашно (brashno)
honey	μέλι / meli	شہد	মধু	hingiv	Мед (med)
cheese	τυρί / tiri	پنیر / چیز	পনির / চিজ	penêr	Сирење (sirenje)
salt	αλάτι / alati	نمک	লবন	xwê	Сол (sol)
pepper (spice)	πυρέρι / piperi	گول مرچ	গোলমরিচ	îsota reş	Бибер (biber)
pasta	ζυμαρικά, μακαρόνια / makaronia	پاستہ / نودل	নুডল	meqarne	Тестенини (testenini)
soup	σούπα / supa	سوپ	সুপ	şorbe	Супа (supa)
butter	βούτυρο / vutiro	مگھن	মাখন	nivîşk	Путер (puter)
oil	λάδι / ladi	تیل	তেল	rûn	Масло, зејтин (maslo, zejtin)
fork	προύνι / piruni	کانٹا	কাঁটাচামচ	çetel	Вилушка (vilushka)
spoon	κουτάλι / kutali	چمچا	টেবিল চামচ / চা চামচ	kevçî	Лажича (lazhica)
knife	μαχαίρι / maheri	چاقو	ছুরি / চাকু	kêr	Нож (noz)
plate	πάτο / piato	پلیٹ	থোলা	sênîk, teyfik	Чинија (chinija)
glass (to drink from)	ποτήρι / potiri	گلاس	গ্লাস	qedeh / berçavk	Чаша (chasha)
teapot	τσαγιέρα / tsagiéra	چائے دانی	চায়ের কেতলি	çaydan	чaјник (chajnik)
<b>Clothing</b>	<b>Ρούχα / Rouha</b>	<b>کپڑے</b>	<b>জামাকাপড়</b>	<b>Cil</b>	<b>облека</b>
shirt	μπλούζα / blúza	قميص	শার্ট / জামা	Gomlek	Кошула (Koshula)
Dress	φόρεμα / fórema	لباس/کپڑے	জামা	Kiras	Фустан (Fustan)
skirt	φούστα / foosta	اسكرت	কাট	Eteg	Сукња / Здолниште (Suknja / Zdolishte)
trousers (UK) / pants (US)	παντελόνι / panteloni	پینٹ / پتلون	প্যান্ট	Şal	панталони (pantaloni)
jumper (UK) / sweater / pullover	πουλόβερ / poulover	سوئیٹر	সুয়েটার	fanêre	Џемпер, пуловер (dzemper, pulover)
jacket / coat	ζακέτα-παλτό / zaketa- palto	جیکٹ	জ্যাকেট	çakêt	Јакна, сако (jakna, sako)
	πέπλο μαντήλα / peplo /	حجاب / ڈپٹা			

veil / hijab / headscarf	madfīla	نقاب	হিজাব/ ওড়না	demsal	вел (vel)
shoes [pl]	παπούτσια / paputsia	جوتے	জুতা	sol	Чевли (čevli)
gloves [pl]	γάντια / gantia	دستانے/گلوں	হাতমোজা	cepik	ракавици (rakavici)
socks [pl]	κάλτσες / kaltses	موزے	মোজা	gore	чорапи (čorapi)
underwear	εσώρουχα / esoruha	انڈر ویئر / جانگھیا / اندرونی کپڑے	অন্তর্বাস	bincilik / Derpî	долна облека (dolna obleka)
<b>Misc</b>	<b>Διάφορα / Diafora</b>	<b>اور چیزیں</b>	<b>অন্যান্য</b>	<b>Yên din</b>	<b>Разно</b>
bed	κρεβάτι / krevati	بستر / پلنگ	বিছানা	nivîn	Кревет
blanket	κουβέрта / kouverta	کھیل	কম্বল	betanî	покривач (pokrivach) / ќебе (kjebe)
lamp	λάμπα / lampa	لامپ	বাতি	lambe	Лампа
telephone	τηλέφωνο / telefono	ٹیلی فون	টেলিফোন	telefon	Телефон (Telefon)
mobile phone / cellphone	κινητό τηλέφωνο / kinito telefono	موبائیل فون	মঠোফোন/ মোবাইল টেলিফোন / সেলফোন	telefuna desta	Мобилен телефон
electricity	ηλεκτρισμός / ilektrismos	بجلی	বিদ্যুত / কারেন্ট	ceyran	Струја (struja)
computer	υπολογιστής / upologistis	کمپیوٹر	কম্পিউটার	komputer	Компјутер
internet connection	διαδικτυακή σύνδεση / diadiktiaki sindesi	انٹرنٹ کنکشن	ইন্টারনেট সংযোগ	giredana internetê	интернет врска (internet vrska)
battery	μπαταρία / bataria	باتری	ব্যাটারি	pîl	Батерија
room	δωμάτιο / domatio	کمرہ	ঘর	ode	Соба
chair	καρέκλα / karekla	كرسى	চেয়ার	kursî	Стол
table	τραπέζι / trapezi	میز	টেবিল	mase	Маса
toilet	τουαλέτα / toualeta	غسل خانہ / ٹویلت	বাথরুম / টয়লেট	tuwalet	Тоалет
toilet paper	χαρτί τουαλέτας / harti tualetas	ٹویلت کا کاغذ	টয়লেট টিস্যু	paçikên tuwaletê	Тоалетна хартија
toothbrush	οδοντόβουρτσα / odontovurtsa	دانت مانجھنے کا برش	দাঁতের ব্রাশ	firça dirana	Четка за заби
toothpaste	οδοντόπαστα / odontopasta	ٹوٹھ پھسٹ / دنت منجن	টুথপেস্ট	macuna dirana	Паста за заби
shower	ντους / duz	شاور	শাওয়ার/ গোসল	duş	Туш
bathtub	μπανιέρα / baniera	ٹب	বাথটাব	kuwet	Када (kada)
soap	σαπούνι / sapouni	صابن	সাবান	sabun	Сапун
shampoo	σαμπουάν / sampuan	شامپو	শ্যাম্পু	şampuan	Шампон
tissue / handkerchief	χαρτομάντηλο / hartomantilo	رومال	টিস্যু / রুমাল	paçikên desta	марамче
cupboard	ντουλάπα / dulapi	الماری / কাবিনেট	আলমারি	dolab	орманче (ormanche)
door	πόρτα / porta	دروازہ	দরজা	derî	врата (vrata)
window	παράθυρο / parathiro	کھڑکی	জানালা	pace	prozorec (prozorets)
wall	τοιχος / tihos	دیوار	দেয়াল	dîwar	сид (dzid)
house	σπίτι / spiti	مکان	বাড়ি	mal	куќа (kukja)
apartment / flat	διαμέρισμα / diamerisma	فلیٹ	বাসা	avahî	стан (stan)
book	βιβλίο / vivlio	کتاب	বই	pirtûk	книга (kniga)
newspaper	εφημερίδα / efimerida	اخبار	খবরের কাগজ	rojname	весник (vesnik)
radio	ραδιόφωνο / radiophono	ریڈیو	বেতার	radyo	радио (radio)

television	τηλεόραση / tileorasi/TV	ٹیلی ویژن	টেলিভিশন / দূরদর্শন	televízyon	телевизор
------------	--------------------------	-----------	------------------------	------------	-----------

## Health

English	Greek / phon.	Urdu	Bangla	Kurdish (Kurmanji)	Language of FYROM
I need to see a doctor	Πρέπει να με δει γιατρός. / Prépi na me di giatrós.	مجھے ڈاکٹر سے ملنا ہے	আমার একজন ডাক্তার দেখান দরকার	Divê ez biçim doxtor (bijîşk).	Ми треба доктор (Mi treba doktor)
I need to go to the hospital	Πρέπει να πάω σε νοσοκομείο! / Prépi na páo se nosokomío.	مجھے ہسپتال جانا ہے	আমার হাসপাতালে যেতে হবে	Divê ez biçim nexweşxanê.	Морам да одам во болница (Moram da odam vo bolnica)
I need an ambulance	Χρειάζομαι ασθενοφόρο. / Hriázome asthenofóro.	مجھے ایمبولنس چاہیے	আমার একটি অ্যাম্বুলেন্স দরকার	Ambulansek ji min re pêwîst e.	Ми треба амбулантно возило (Mi treba ambulantno vozilo)
Where can I fill this prescription?	Από πού μπορώ να πάρω αυτή την συνταγή? / Από pu boró na páro aftí ti sintagi?	میں یہ نسخے کی دوائی کہاں سے حاصل کروں؟	কোথায় আমি প্রেসক্রিপশনে তথ্য যোগ করতে পারব?	Ez li ku derê dikarim vî dermanî bibînim?	Каде можам да го подигнам овој рецепт? (Kade mozam da go podignam ovoj recept? )
When do I have to come back?	Πότε πρέπει να ξαναέρθω? / Póte prépi na ksanártho?	مجھے دوبارہ کب آنا ہے؟	আমার আবার কখন ফেরত আসতে হবে?	Divê ez kengî dîsa werim?	Кога треба да дојдам повторно? (Koga treba da dojdam povtorno)
Do I have to be admitted to the hospital?	Πρέπει να εισαχθώ σε νοσοκομείο? / Prépi na isahthó se nosokomío?	کیا مجھے ہسپتال میں داخل ہونا ہے؟	আমাকে কি হাসপাতালে ভর্তি হতে হবে?	Ez mecbûrim herim nexweşxanê?	Дали треба да ме примат во болница? (Dali treba da me primat vo bolnica)
I have asthma	Έχω άσθμα. / Έho ásthma.	مجھے دمہ ہے	আমার হাঁপানির রোগ আছে।	Astima min heye	Имам астма (imam astma)
I have chronic bronchitis	Έχω χρόνια βρογχίτιδα. / Έho hrónia vrohítida.	مجھے دائمی کھانسی ہے	আমার পুরোনো ব্রঙ্কাইটিস আছে।	Bronşita min kronîk e.	Имам хроничен бронхитис (Imam hronicen bronhitis)
I have heart failure	Έχω καρδιακή ανεπάρκεια. / Έho kardiakí anepárkia.	میرادل کمزوری ہے	আমার হৃদরোগ আছে।	Nexweşiya dil têmekirinê li min heye	Имам слабо срце (Imam slabo srce)
I had a myocardial infarction	Εχω περάσει καρδιακό έμφραγμα. / Έho perási kardiakó émfragma.	مجھے دل کا دورہ پڑ چکا ہے	আমার হার্ট অ্যাটাক হয়েছে।	Dilê min sekinî / rawestî	Имав инфаркт (Imav infarkt)
I have epilepsy	Έχω επιληψία. / Έho epilipsía.	مجھے مرگی ہے	আমার মৃগীরোগ আছে।	Ez tebê digrim (Epilepsia min heye)	Имам епилепсија (Imam epilepsija)
I have cancer	Έχω καρκίνο. / Έho karkíno.	مجھے کینسر ہے	আমার ক্যান্সার আছে।	Kansera (Penceşêr) min heye	Имам рак (Imam rak)
I have tuberculosis	Έχω φυματίωση. / Έho fimatíosi.	مجھے ٹی بی ہے	আমার ফুফু রোগ হয়েছে।	Nexweşiya min a tuberkulozê (jana zirav) heye	Имам туберкулоза (Imam tuberkuloza)
I have diabetes	Έχω διαβήτη. / Έho diavíti.	مجھے ذیابیطس (شوگر) ہے	আমার ডায়াবেটিস আছে।	Şekirê min heye	Имам дијабетис (Imam dijabetis)
I have HIV	Έχω τον ιό HIV. / Έho ton ío HIV.	مجھے ایچ آی وی ہے	আমার এইচআইভি আছে।	HIV a min heye (Vîrûsê AIDSê)	Имам ХИВ (Imam HIV)
I have leukaemia	Έχω λευχαιμία. / Έho lefkhemia.	مجھے لیوکেমیا ہے	আমার লিউকেমিয়া আছে।	Kansera min a xwîné (leukaemî) heye /	Имам лейкомија (Imam leukemija)
I have sickle cell disease	Έχω drepanokitarikí anemia. / Έho drepanokitarikí anemia.	مجھے سکل سیل کی بیماری ہے	আমার সিকেল সেল রোগ আছে।		Имам српеста анемија (Imam srpesta anemija)
I have thalassaemia	Έχω Θαλασσαιμία. / Έho thalassemia.	مجھے থেলিসেমিয়া ہے	আমার থালাসামিয়া রোগ আছে।		Имам таласемија (Imam talasemija)
I have chronic depression	Έχω κατάθλιψη. / Έho katáthlipi.	مجھے شدید ڈپریشن ہے	আমার বিষণ্ণতা রোগ আছে।	Depresyona min a kronîk heye	Имам хронична депресија (Imam hronicna depresija)
I have schizophrenia	Έχω σχιζοφρένεια. / Έho schizofrenia.	مجھے শিযوفرেনিয়া ہے	আমার মন বৈকল্য রোগ আছে।	Nexweşiya min a şizofrenî heye	Имам шизофренија (Imam shizofrenija)
I have bipolar disorder	Έχω διπολική διαταραχή. / Έho dipolikí diatarahí.	مجھے باءِ پولر ڈسآڈر ہے	আমার বাইপোলার ডিজঅর্ডার আছে।	Nexweşiya min a bipolarî heye	Имам биполарно пореметување (Imam bipolarno poremetuvanje)
This is my medication	Αυτά είναι τα φάρμακα που παίρνω. / Aftá ine ta fármaka pu pérno.	یہ میری دوائی ہے	এই যে আমার ঔষুধ।	Ev dermanê min in.	Ова се моите лекови (Ova se moite lekovi)
I take this medication every day	Παίρνω αυτά τα φάρμακα καθημερινά. / Pérno aftá ta fármaka kathimeriná.	میں یہ دوا روز لیتا ہوں	আমি এই ঔষুধগুলো প্রতিদিন খাই।	Ez van dermanan her roj dixwim.	Овие лекови ги земам секој ден (Ovie lekovi gi zepam sekoj den)
I have been taking this medication	Παίρνω αυτά τα φάρμακα πολλά	میں یہ دوائی ایک سال سے	আমি এই ঔষুধগুলো	Ez bi salan van	Овие лекови ги земам со години

for years	χρόνια. / Péno aftá ta fármaka polá hrónia.	لے رہا ہوں	অনেকদিন ধরে খাই।	dermanan dixwim.	(Ovie lekovi gi zemam so godini)
I need more of this medication	Χρειάζομαι περισσότερο από αυτά τα φάρμακα. / Hriázome perisótero apó aftá ta fármaka.	مجھے مزید یہ دوا چاہیے	এই ওষুধ আমার আরও লাগবে।	Ji van dermanan zêdetir ji bo min pêwîstin	Ми треба овој лек (Mi treba ovoj lek)
I was injured	Τραυματίστηκα. / Travmatístika.	میں زخمی تھا	আমি আহত হয়েছি।	Ez birîndarim.	Јас бев повреден/повредена (Јас бев povreden/povredena)
Somebody hit me	Κάποιος με χτύπησε. / Kários me htírise.	مجھے کسی نے مارا ہے	কেউ আমাকে মেরেছে।	Yekî li min xist.	Некој ме удри (Nekoј me udri)
I was stabbed/ cut with a knife	Κάποιος με μαχαίρωσε. / Kários me mahérose.	مجھے تیز دھار آلے سے زخمی کیا گیا	আমাকে কেউ ছুরি মেরেছে।	Ez bi kêrê birindar bûm.	Ранет/Ранета сум од нож (Ranet/Raneta sum od noz)
I was hit by a car	Με χτύπησε ένα αυτοκίνητο. / Me htírise éna aftokínito.	ایک گاڑی نے مجھے مارا	আমাকে একটি গাড়ি চাপা দিয়েছে।	Seyyare/Erebê li min xist.	Ме удри кола/автомобил (Me udri kola/avtomobil)
I was stung by an insect	Με τσίππησε ένα έντομο / Me tsíbise éna éntomo.	ایک کیڑے مجھے کاٹا	আমাকে একটি পোকা কামড় দিয়েছে।	Kêzikê bi min ve da.	Ме боцна инсект (Me bocna insekt)
I was bitten	Κάτι με δάγωσε. / Káti me dágoσε.	مجھے کاٹ لیا تھا	আমাকে কামড় দিয়েছে।	Tîştêkî ez gez kirim.	Каснат сум/Ме касна...(Kasnat sum/Me kasna...)
I fell from a height	Έπεσα από ύψος. / Épesa apó ípsos.	میں اونچائی سے گر گیا	আমি নিচে পড়ে গিয়েছি।	Ez ji jor ketim erdê.	Паднав од високо (Padnav od visoko)
I fell down	Έπεσα. / Épesa.	میں گر گئی	আমি পড়ে গিয়েছি।	Ez ketim.	Паднав (Padnav)
It hurts here	Πονάει εδώ. / Ponáei edó.	یہ مجھے یہاں درد دیتا ہے	এখানে ব্যথা করছে।	Ev der diêşe.	Тука ме боли (Tuka me boli)
The pain started here and goes to here	Ο πόνος αρχίζει από εδώ και πηγαίνει εκεί. / O rónos arhízí apó edó ke pigéni ekí.	درد یہاں سے شروع ہو کے یہاں جاتا ہے	এখন থেকে এখন পর্যন্ত ব্যথা করছে।	Êş ji vir dest pê dîke û diçê vir.	Болката започна тука и премина тука (Bolkata zarosna tuka i premina tuka)
The pain is there all the time	Ο πόνος είναι συνεχής. / O rónos íne sinehís.	দرد ہر وقت ہے	সারাক্ষণ ব্যথা করে।	Êş her tim heye.	Болката е постојана (Bolkata e postojana)
The pain comes and goes	Ο πόνος έρχεται και φεύγει. / O rónos érhete ke féngi.	درد آتا ہے اور چلا جاتا ہے	ব্যথা আসছে ও যাচ্ছে।	Êş tê û diçê.	Болката е повремена (Bolkata e povremena)
It hurts when I touch it	Πονάει όταν το αγγίζω. / Ponáei ótan to angízo.	جب یہاں چھوتا ہوں تو درد ہوتا ہے	ধরলেই ব্যথা লাগছে।	Dema dest didê, diêşe.	Ме боли на допир (Me boli na dopir)
It gets worse when I stand up	it's a gif! / Íne hirótera ótan íme órthios [m] / órthia [f].	جب کھڑا ہوتا ہوں تو بڑھ جاتا ہے	আমি দাঁড়ালে ব্যথা বেড়ে যায়।	Dema ez dirabim ser pîya xirabtir dibe.	Се влошува кога ќе застанам (Se vlosuva koga ke zastanam)
It gets worse when I lie down	Love it / Íne hirótera ótan íme ksaploménos [m] / ksaploméni [f].	جب لیٹتا ہوں تو بڑھ جاتا ہے	আমি শুলে ব্যথা বেড়ে যায়।	Dema ez dirazim xirabtir dibe.	Се влошува кога ќе легнам (Se vlosuva koga ke legnam)
It is a sharp pain	Είναι οξύς πόνος. / Íne oksís rónos.	یہ شدید چھنے والا درد ہے	খুব তীব্র ব্যথা করছে।	Êşeke tûj	Болката е остра (Bolkata e ostra)
It is a dull pain	Είναι αμβλύς πόνος. / Íne amvlís rónos.	یہ ہلکا درد ہے	মৃদু ব্যথা করছে।	Êşeke zirav	Болката е тапа (Bolkata e tapa)
The pain started suddenly	Ο πόνος άρχισε ξαφνικά. / O rónos árhisε ksafniká.	درد اچانک شروع ہوا	হঠাৎ করেই ব্যথাটা বেড়েছে।	Êş ji nişkave dest pê kir.	Болката започна одеднаш (Bolkata zarosna odednas)
The pain started gradually	Ο πόνος άρχισε σταδιακά. / O rónos árhisε stadiaká.	درد آہستہ آہستہ شروع ہوا	ব্যথাটা আস্তে আস্তে বেড়েছে।	Êş hedî hedî zêdetir bû.	Болката започна постепено (Bolkata zarosna postepeno)
I have had this pain before	Πονούσα και παλαιότερα εκεί. / Ponúsa ke paliótera ekí.	مجھے یہ درد پہلے بھی تھا	এরকম ব্যথা আমার আগেও ছিল।	Berê jî wiha êşîya bû.	Ја имав оваа болка и претходно (Ја imav ovaа bolka i prethodno)
I have never had this pain before	Δεν έχω ξαναβιώσει τέτοιο πόνο. / Den ého ksananíosi títio róno.	مجھے یہ درد پہلے کبھی نہیں ہوا	এর আগে কখনো আমার এরকম ব্যথা করেনি।	Berê qet êşekê wiha nebubû.	Никога не сум ја имал/а оваа болка (Nikogas ne sum ja imal/a ovaа bolka)
I am bleeding	Αιμορραγώ. / Emoragó.	میرا خون نکل رہا ہے	আমার রক্ত পড়ছে।	Xwîné dirijînim.	Крварам (Krvaram)
There is blood in my urine	Έχω αίμα στα ούρα μου. / Ého éma sta úra mu.	میرے پیشاب میں خون آ رہا ہے	আমার পসাবে রক্ত যাচ্ছে।	Di nav mîza min de xwîn heye.	Имам крв во урината (Imam krv vo urinata)
There is blood in my faeces	Έχω αίμα στα κόπρανά μου. / Ého éma sta kópraná mu.	میرے بے خانے میں خون آ رہا ہے	আমার পায়খানাতে রক্ত যাচ্ছে।	Di nav guyê min de xwîn heye.	Имам крв во столицата (Imam krv vo stolicata)
There is blood in my vomit	Έκανα εμετό με αίμα. / Ékana emetó me éma.	میری قہ یا الٹی میں خون ہے	আমার বমিতে রক্ত যাচ্ছে।	Dema ez diveresîm xwîn tê.	Повраќам крв (Povrakam krv)
I am coughing up blood	Έφτυσα αίμα καθώς έβηχα. / Éftisa éma kathós éviha.	مجھے خونی کھانسی ہے	আমার কাশিতে রক্ত উঠছে।	Dema ez dikuxûm xwîn tê.	Кашлам крв (Kaslam krv)
I am bleeding	Έχω αιμορραγία από τον πρωκτό μου. /		আমার পাশুপথে রক্ত	Ji qûna min xwîn tê.	Крварам од анусот (Krvaram od

from my anus	Έθο emoragía από ton prokto mu.	میرے مقعد میں خون آریا ہے	যাচ্ছে।		anusot)
I have a nosebleed	Έχω αιμορραγία στη μύτη. / Έθο emoragía sti míti.	میرے ناک میں سے خون نکلا	আমার নাক থেকে রক্ত পড়ছে।	Xwîn ji bêvila min tê.	Ми тече крв од носот (Mi tece krv od nosot)
I am bleeding between my periods	Έχω αιμορραγία στη μέση της περιόδου του κύκλου. / Έθο emoragía sti mési tis periódu/tu kiflíu.	مجھے ایام مابواری کے درمیان بھی خون نکلتا ہے	আমার মাসিকের মাঝে রক্ত পড়ছে।	Di navbera ketina bênimêjîyên min de xwîn ji min tê.	Крварам меѓу менструации (Krvaram meĝu menstruacii)
My periods finished, but I am bleeding again	Αιμορραγώ ενώ είμαι στην εμμηνόπαυση. / Emoragó enó íme stin eminórafisi.	میرے ایام مابواری ختم ہو گئے ہیں لیکن میرا خون بہ رہا ہے	আমার মাসিক বন্ধ হয়ে গেছে, কিন্তু রক্ত পড়ছে।	Dema min a bênimêjîyan qadiya lê xwîna min nasekine.	Сеуште крварам и после менопауза (Seuste krvaram i posle menopauza)
head	κεφάλι / kefáli	سر	মাথা	Ser	глава (glava)
eye	μάτι / máti	آنکھ	চোখ	Çav	око (oko)
ear	αυτί / aftí	کان	কান	Guh	уво (uvo)
mouth	στόμα / stóma		মুখ	Dev	уста (usta)
face	πρόσωπο / prósopo	چہرہ	চেহারা	Rû	лице (lice)
neck	λαιμός / lemós	گردن	গলা	Stu / Qirrik	грло (grlo)
shoulder	ώμος / ómos	کندھے	কাঁধ	Mil	рамо (ramo)
elbow	αγκώνας / angónas	کہنی	কনুই	Enîşk	лакт (lakt)
hip	γοφός / gofós	چولہے	কোমর	Kemax / Qorik	колк (kolk)
knee	γόνατο / gónato	گھٹنا	হাঁটু	Çok	колєно (koleno)
ankle	αστράγαλος / astrágalos	ٹخنہ	গোড়ালি	Gozek	зглоб (zglob)
foot	πόδι / ródí	پاؤں	পায়ের পাতা	Nig/Pî	стапало (stapalo)
arm	μπράτσο / brátso	بازو	বাছ	Mil	рака (raka)
leg	πόδι / ródí	ٹانگ	পা	Paq	нога (noga)
hand	χέρι / héri	ہاتھ	হাত	Dest	дланка (dlanka)
finger	δάχτυλο / dákhtilo	انگلی	আঙ্গুল	Tilî	прст (prst)
toe	Το δάχτυλο του ποδιού μου. / to dákhtilo tu podíu mu	انگھوٹھا	পদঙ্গুলি	Pêçî	палец (palec)
chest	στήθος / stíthos	چھاتی	বুক	Sing	гради (gradi)
belly	στομάχι / stomáhi	پیٹ	পেট	Zik	абдомен (abdomen)
heart	καρδιά / kardiá	دل	হৃৎপিণ্ড	Dil	срце (srce)
lung	πνεύμονας / prnévmonas	، پھیپھڑا	ফুসফুস	Pişik/Kezeb	бел дроб (bel drob)
stomach	στομάχι / stomáhi	پیٹ	পাকস্থলী	Made / Mîde	стомак (stomak)
gallbladder	χολή / holí	پتہ	গল ব্লাডার	Zirav	жолчка (zolcka)
kidney	νεφρά / nefrá	گردہ	যকৃত	Gurçik	бубрег (bubreg)
bowel	έντερο / éntero	انتڑیاں	অন্ত্র	Rûvî	црево (crevo)
anus	πρωκτός / proktós	مقعد	পায়ুপথ	Anûs (Qula Qûnê)	анус (anus)
uterus	μήτρα / mítra	رحم	জরায়ু	Rehîm (Malzarok)	матка (matka)
ovary	ωοθήκη / oothiki	بچہ دانى	ডিম্বাশয়	Hêkdank	јајници (jajnici)
vagina	κόλπος / kólpos	فرج رحم کا راستہ۔وجائنا	যোনিপথ	Vajîna (Quz)	вагина (vagina)
testes	όρχις / órhis	بيضة الرحم	টেস্টিস	Hêlik	тестиси (testisi)
penis	πέος / péos	عضو تناسل	লিঙ্গ	Penis (Kîr)	пенис (penis)
I feel ill	Αισθάνομαι άρρωστος [m] / άρρωστη [f]. / Esthánoimai árostos [m] / árosti [f]	میں بیمار ہوں	আমার শরীর খারাপ লাগছে।	Ez nexweş im	Се чувствувам болєн (Se cuvstvuvam bolen)
I have a fever	Έχω πυρετό. / Έθο piretó.	مجھے بخار تھا	আমার জ্বর হয়েছে।	Germa min heye.	Имам температура (imam temperatura)
I feel cold	Κρυώνω. / Krióno.	مجھے ٹھنڈ محسوس ہو رہی ہے	আমার ঠাণ্ডা লাগছে	Min sar e.	Ладно ми е (Ladno mi e)
I have been shaking	Εχω ρίγος. / Έθο rígos.		আমি (ঠাণ্ডায়) কাঁপছি	Ez direlim.	Се трєсам (Se tresam)
I had a cold sweat	Έχω κρύο ιδρώτα. / Έθο krío idróta.	مجھے ٹھینڈے پسینے آئے تھے	আমার ঘাম বারছে	Min ta girtiye	Ме облева студєна пот (Me obleva studena pot)

I fainted	Λιποθύμια. / Lipothímisa.	میں بے ہوش تھا	আমি অজ্ঞান হয়ে যাচ্ছি	Ez bêhiş ketim.	Се онесвестив (Se onesvestiv)
I feel dizzy	Ζαλίζομαι. / Zalízome.	مجھے چکر آرہے ہیں	আমার মাথা গোলাচ্ছে।	Serê min gêj dibe.	Ми се врти (Mi se vrti)
I had a seizure	Είχα σπασμό. / Íha spasmó.	مجھے دورہ پڑا تھا	আমার খিঁচুনি হচ্ছে	Ez bi edran ketim.	Добив напад (Dobiv napad)
I was unconscious	Έμεινα αναισθητος [m] / αναισθητη [f]. / Émina anésthitos [m] / anésthiti [f].	میں بے ہوش تھا	আমি জ্ঞান হারিয়েছিলাম।	Ez bêhiş ketim.	Изгубив свест (Izgubiv svest)
I have difficulty breathing	Έχω δύσπνοια. / Ého díspnia.	مجھے سانس لینے میں تکلیف ہے	আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।	Bêhna min diçike.	Имам проблеми со дишењето (Imam problemi so disenjeto)
I have wheezing	Σφυρίζουν οι πνεύμονές μου. / Sfirízun i pnévmónés mu.	میری سانس میں خرخرابٹ ہے	আমার নাক দিয়ে পানি পড়ছে	Xire xira min heye.	Се забрвтувам (Se zabrevtuvam)
I have a cough	Έχω βήχα. / Ého víha.	مجھے کھانسی ہے	আমার কাশি হয়েছে।	Ez dikixwûm.	Имам кашлица (Imam kaslica)
I am coughing up sputum	Έχω φλέματα. / Ého flémata.	میری کھانسی میں بلغم ہے	আমার গলা দিয়ে কফ উঠছে।	Belxema min heye.	Искашлувам шлајм (Iskasluvam slajm)
My heart beats fast	Έχω ταχυκαρδία / Ého tahikardía.	میرا دل تیزی سے دھڑکتا ہے	আমার বুক ধড়ফড় করছে।	Dilkutk tê min.	Срцето ми бие забрзано (Srceto mi bie zabrzano)
My heart beats irregular	Έχω αρρυθμία. / Ého arithmía.	میرا دل بے قاعدگی سے دھڑکتا ہے	আমার হৃদকম্পন অনিয়মিত হচ্ছে	Dilê min bêaheng lêdixe.	Срцето ми бие нередовно (Srceto mi bie neredovno)
I have chest pain	Με πονάει το στήθος. / Me ponái to stíthos.	میری چھاتی میں درد ہے	আমার বৃক্কে ব্যথা করছে।	Sínga min diêše.	Имам болки во градите (Imam bolki vo gradite)
I have stomach ache	Έχω στομαχόπονο. / Ého stomahópono.	میرے پیٹ میں درد ہے	আমার পেট ব্যথা করছে।	Made min dixele.	Ме боли стомакот (Me boli stomakot)
I feel sick	Έχω ναυτία. / Ého naftía.	میری طبیعت خراب ہے	আমার অসুস্থ লাগছে।	Dilê min li hev dikeve	Лошо ми е (Loso mi e)
I have been sick	Έκανα εμετό. / Ékana emetó.	میں بیمار رہا ہوں	আমি অসুস্থ ছিলাম।	Ez vereşiyam.	Повраќав (Povrakav)
I have diarrhoea	Έχω διάρροια. / Ého diária.	مجھے دست	আমার ডায়রিয়া হয়েছে।	Emelê min heye	Имам дијареа (Imam dijarea)
I have constipation	Έχω δυσκοιλιότητα. / Ého diskiliótita.	مجھے قبض ہے	আমার কোস্টকাঠিন্য হয়েছে।	Qebizbûn bi min re heye	Имам запек (Imam zappek)
I vomit up all food and drinks	Κάνω εμετό,ό,τι και να φάω ή να πω. / Κάno emetó óti ke na fáo i na píó.	میں تمام کھانا پینا بظم نہیں کر پاتا اور الٹی کر دیتا ہوں	আমি সমস্ত খাবার বমি করে উগরে ফেলেছি	Ez her tişê ku dixwim û vedixim diverişnim.	Ja povraќam seta hrana i tecnosti (Ja povrakjam seta hrana i tecnosti)
I urinate every hour	Έχω συχνουρία. / Ého sihnuría.	میں ہر گھنٹے پیشاب کرتا ہوں	আমি প্রতি ঘنٹায় প্রস্রাব করি।	Divê ez her gav mîz bikim	Уринирам секој час (Uriniram sekoj cas)
I have pain when urinating	Κατά την ούρηση πονάω. / Katá tin úrissi ponáo.	مجھے پیشاب کرتے ہوئے تکلیف ہوتی ہے	প্রস্রাব করার সময় আমার ব্যথা লাগে।	Gava ez mîz dikim dişewite.	Имам болки при уринирање (Imam bolki pri uriniranje)
My urine smells bad	Τα ούρα μου μυρίζουν άσχημα. / Ta úra mu mirízun áshima.	میرے پیشاب سے بدبو آ رہی ہے	আমার প্রস্রাবে দুর্গন্ধ হয়।	Bêhneke xirab jî mîza min tê	Можата урина мириса лошо (Mojata urina mirisa loso)
I can't urinate	Δεν μπορώ να ουρήσω. / Den boró na uríso.	میں پیشاب نہیں کر پا رہا	আমার প্রস্রাব করতে কষ্ট হয়।	Ez nikarim mîz bikim	Не можам да уринирам (Ne mozam da uriniram)
I have colic pain in my side	Έχω κόλικο στα νεφρά. / Ého kolikó sta nefrá.	مجھے مروڑ اٹھ رہا ہے	আমার একপাশে পেট ব্যথা করে।	Qolinc tê navtenga min.	Имам ужасна болка од страна (Imam uzasna bolka od strana)
I might be pregnant	Ίσως είμαι έγκυος. / Ísos íme égyios.	میں شاید حاملہ ہوں	আমি হয়ত সন্তানসম্ভবা।	Dibe ku ez dûcanî me	Можеби сум бремена (Mozebi sum bremena)
I am pregnant and I am bleeding	Είμαι έγκυος και έχω αιμορραγία. / Íme égyios ke ého emorragía.	میں حاملہ ہوں اور مجھے خون آ رہا ہے	আমি হয়ত সন্তানসম্ভবা এবং আমার রক্ত পড়ছে।	Ez dûcanî me û xwina min tê.	Бремена сум и крварам (Bremena sum i krvaram)
I am in labour	Έσπασαν τα νερά μου. / Éspanan ta nerá mu.	مجھے دردیں شروع ہو گئی ہیں	আমার প্রসব বেদনা শুরু হয়েছে।	Qolincên zayîné tène min.	Имам контракции (Imam kontrakcii)
I last had sex 2 days ago	Τελευταία φορά έκανα σεξ πριν από δύο ημερες. / Teleftéa forá ékana sex prin dío méres.	میں نے دو روز پہلے ہم بستری کی تھی	আমার দুদিন আগে যৌন মিলন হয়েছে।	Herî dawî du roj berê ez bi yekî/yeke re hev şa bûm.	Имав секс пред 2 дена (Imav seks pred 2 dena)
	Δεν έκανα σεξ για μεγάλο χρονικό			Demekê direjê bi	

I have not had sex for a long time	διάστημα. / Den ékaxa sex gia megálo hronikó diástima.	میں نے طویل وقت سے ہم بستری نہیں کی	আমার অনেক দিন ধরে যৌন মিলন হয়না	kesebí re hev şa nebûm.	He сум имал секс долго време (Ne sum imal seks dolgo vreme)
I have a discharge from my vagina	Έχω εκκρίσεις απο τον κόλπο μου. / Ého ekrísis apó ton kólpo mu.	میری شرم گاہ سے اخراج رہا ہے	আমার যোনিপথ দিয়ে শ্রাব বের হচ্ছে	Herikína min a vajinal heye.	Имам исцедок од вагиналниот отвор (Imam iscedok od vaginalniot otvor)
I have a discharge from my urethra	Έχω εκκρίσεις απο την ουρήθρα μου. / Ého ekrísis apó tin uríthra mu.	میرے عضو تناسل سے اخراج ہو رہا ہے	আমার মূত্রনালী থেকে শ্রাব বের হচ্ছে	Di ríya mízè ya min de herikín heye.	Имам исцедок од мочниот отвор (Imam iscedok od mocniot otvor)
I have been raped	Με έχουν βιάσει. / Me éhun viási.	میرے ساتھ جنسی زیادتی کی گئی ہے / میری عصمت دری کی گئی ہے	আমাকে ধর্ষণ করা হয়েছে।	Tecawizí min kirin.	Бев силуван/а (Bev siluvan/a)
My ... feels numb	Νιώθω μουδιασμα στο..... / Niótho múdiasma sto ...	میرے.....میں جان نہیں	আমার ... কোন সংবেদনশীলতা নেই।	... xwe hísnakim.	Немам осет во... (Nemam oset vo...)
My .. is tingling	Έχω μυρμήγιασμα στο..... / Ého mirmígiasma sto ...		আমার ... শির শির করছে।	... min girízokí dibe.	Чувствувам трнење во... (Cuvstvuvam trnenje vo...)
My .. is weak	Το..... είναι αδύναμο. / Το ... íne adínamo.	میری --- کمزور ہے	আমার ... দুর্বল।	...qels e.	Мојот/мојата/моето... е ослабнат/а/о (Moјot/moјata/moeto... e oslabnat/a/o)
My .. is paralysed	Το.... είναι παράλυτο. / Το ... íne parályto.	میری / میرا... مفلوج ہے	আমার ..... অবশ হয়ে গেছে।	... tevizi.	Мојот/мојата/моето... е парализиран/а/о (Moјot/moјata/moeto... e paraliziran/a/o)
I cannot speak	Δεν μπορώ να μιλήσω. / Den boró na milíso.	میں بول نہیں سکتا	আমি কথা বলতে পারছি না।	Ez nikarim biaxivim.	Не можам да зборувам (Ne mozam da zboruvam)
I cannot see	Δε βλέπω. / De vlépo.	میں دیکھ نہیں سکتا	আমি দেখতে পাচ্ছি না	Ez nikarim bibínim.	Не можам да гледам (Ne mozam da gledam)
I have a headache	Έχω πονοκέφαλο. / Ého ponokéfaló.	میرے سر میں درد ہے	আমার মাথা ধরেছে	Seré min diêşe.	Имам главоболка (Imam glavobolka)
I cannot flex my neck	Δεν μπορώ να σκύψω το κεφάλι. / Den boró na skípso to kefáli.	میں گردن نہیں بلا سکتا	আমি ঘাড় নাড়াতে পারছি না।	Ez nikarim seré xwe bitewínim.	Не можам да го движам вратот (Ne mozam da go dzivjam vratot)
I feel frightened	Είμαι φοβιστάρας [m] / φοβιστάρα [f]. / Íme fovitsiáris [m] / fovitsiára [f].	مجھے ڈر لگتا ہے	আমার ভয় লাগছে।	Ez ditirsim.	Се плашам (Se plasam)
I feel depressed	Αισθάνομαι καταθλιμμένος [m] / καταθλιμμένη [f]. / Esthánome katathliménos [m] / katathliméni [f].	میں ذہنی دباؤ کا شکار ہوں	আমার বিষণ্ণ লাগছে।	Ez di depresyoné de me.	Депримиран/а сум (Deprimiran/a sum)
I feel sad	Είμαι λυπημένος [m] / λυπημένη [f]. / Íme lipiménos [m] / lipiméni [f].	میں افسردہ ہوں	আমার দুঃখ পাচ্ছে।	Ez xemgin im.	Тажен/а сум (Tazen/a sum)
I think about suicide	Σκέφτομαι να αυτοκτονήσω. / Skéftome na aftoktoníso.	میں خودکشی کے بارے میں سوچتا ہوں	আমি আত্মহত্যার কথা ভাবছি।	Ez xwekústiné difikirim.	Размислувам да се самоубијам (Razmisluvam da se samoubijam)
I hear voices when i am alone	Ακούω φωνές όταν είμαι μόνος [m] / μόνη [f]. / Akúo fonés ótan íme mónos [m] / móni [f].	مجھے اکیلے میں آوازیں سنائی دیتی ہیں	আমি একা থাকলে অনেকের কথা শুনি	Di tenétýê de ez dengan dibihísim.	Кога сум сам/а, слушам гласови (Koga sum sam/a, slusam glasovi)
I feel like I'm being watched	Νιώθω ότι με παρακολουθούν. / Niótho óti me parakoluthún.	مجھے لگتا ہے کہ کوئی میری نگرانی کر رہا ہے	আমার মনে হয় কেউ আমাকে চোখে চোখে রাখছে	Ez híś dikim ku tème şopandin.	Имам чувство дека некој ме гледа (Imam cuvstvo deka nekoј me gleda)

## Law

English	Greek / phon.	Urdu	Bangla	Language of FYROM
grant of refugee status	αναγνώριση (ως πρόσφυγα) / anagnorisi (os prosfiga)	پناہ گزین کی حیثیت کی گرانٹ	শরণার্থী হিসেবে গ্রহণ	признавање на статусот бегалец
asylum interview (main interview for the asylum claim)	συνεντευξη για άσυλο (κύρια συνέντευξη σχετικά με αίτηση ασύλου) / sinentefxi gia asilo (kiria sinentefxi sшетика me aitisi asilou)	پناہ کے دعوے کے لئے مرکزی انٹرویو	রাজনৈতিক আশ্রয়ের জন্যে সাক্ষাৎকার।	интервју за азил
to apply / to file an application	κάνω αίτηση / kano etisi	درخواست جمع کرانا	আবেদন করা/ দাখিল করা	да се поднесе барање за... / да се поднесе молба за...
asylum application	αίτηση ασύλου / etisi asilou	پناہ کی درخواست	রাজনৈতিক আশ্রয়ের জন্যে আবেদন	апликација за азил
asylum proceedings	διαδικασία ασυλίας / diadikasia asilias	پناہ کا عمل	রাজনৈতিক আশ্রয়ের কার্যক্রম	постапка за одобрувањето на азил
stay (residence)	διαμονή/ στέγαση / diamoni/stegasi	رہائش	থাকা (আশ্রয়)	престој
residence permit	άδεια διαμονής / adia diamonisi	رہائشی اجازت نامہ	থাকার অনুমতি	дозвола за престој
reception camp	Κέντρο υποδοχής / kentro ipodochis	استقبالی کیمپ	শরণার্থী গ্রহণ ক্যাম্প	прифатилиште за азиланти
deportation	απέλαση / apelasi	ملک بدری	বিতারন করা	депортација / протерување
evidence/proof	απόδειξη/στοιχεία // apodiksi/ stixia	ثبوت/دلیل	তথ্য-প্রমাণ	доказ
embassy	Πρεσβεία / presvia	سفارتخانه	দূতাবাস	амбасада
transit camp	κέντρο διέλευσης / kentro dielefsis	عارضی کیمپ	ট্রানজিট ক্যাম্প	транзитен камп
oral hearing/proceedings	ακρόαση / akroasi	سماعت/ عدالتی کارروائی	মৌখিক শুনানি/ কার্যক্রম	усна расправа
border crossing // crossing point	Συνοριακά σημεία διέλευσης / synoriaka simia dielefsis	کراسنگ پوائنٹ	বর্ডার পারাপার/ চেকপোস্ট	граничен премин
border crossing certificate	πιστοποιητικό διέλευσης συνόρων / Pistopiitiko dielefsis sinoron	سرحد عبور کرنے کا سرٹیفکیٹ	বর্ডার পারাপারের সার্টিফিকেট	потврда за преминување на официјална граница
church asylum	εκκλησιαστικό άσυλο / eklisiastiko asilo		গির্জা কর্তৃক শরণার্থী গ্রহণ	црковен азил
quota refugee	ποσόστωση προσφύγων / posostosi prosfigon		শরণার্থী কোটা	квота за прифаќање на бегалци
clearly unjustified	σαφώς αβάσιμη / safos avasimi		সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত	неоправдано барање
lawyer // attorney	δικηγόρος / dikigoros	اپ کو وکیل کی ضرورت ہے؟	আইনজীবী	адвокат
travel documents	ταξιδιωτικά έγγραφα / taxidiotika egrafa		ট্রাভেল ডকুমেন্ট	патни исправи / документи
passport	διαβατήριο / diavatirio	پاسپورٹ	পাসপোর্ট	паспорт / пасош
religion	θρησκεία / thriskia	اپ کا مذہب کیا ہے؟	ধর্ম	вероисповед / вера
appeal	έφεση/ένσταση / efesi/enstasi		আপীল	жалба / поплака
instructions on the right to appeal	/			правилник на правото за жалба
judge	δικαστής / dikastis	اپ کو جج کی ضرورت ہے؟	বিচারক	судија
			পন্নরায় / দাশ	

re-admission agreement (between two countries)	συμφωνία επανα-εισδοχής (μεταξύ δυο χωρών) / simfonia epana-isdochis (metaksi dio choron)		টোকার চুক্তি (দুই দেশের মধ্যে)	договор за повторно прифаќање - реадмисија (помеѓу две земји)
subsidiary protection under EU law	δευτερεύουσα προστασία υπό το Ευρωπαϊκό δίκαιο / deutereousa prostasia ypo to Europaiko dikαιο		ইউরোপিয়ান ইউনিয়নের সুরক্ষা আইন	супсидијарна заштита според правото на ЕУ
Translation	μετάφραση / metafrasi		অনুবাদ	превод
arrest/detention	σύλληψη / κράτηση / silipsi / kratisi	گرفتار	গ্রেফতার / আটক	приведување
visa	βίζα / viza	ویزا	ভিসা	виза
refusal of visa application	απόρριψη αίτησης για βίζα / aporipsi aitisis gia visa		ভিসার আবেদন নাকচ	одбивање на издавањето на виза
reconsideration	επανεξέταση / epaneksetasi		পুনরায় আবেদনপত্র যাচাই।	преиспитување
assigned counsel/duty counsel	εντεταλμένος σύμβουλος/επιφορτισμένος με την υπόθεση σύμβουλος (δικηγόρος) / entetalmenos symvoulos/epifortismenos me tin ypothesi symvoulos (dikigoros)		নির্ধারিত/ ডিউটিতে থাকা পরামর্শক	адвокат по службена должност
counsel for defence	δικηγόρος υπεράσπισης / dikigoros yperaspisis		বিবাদীর উকিল	бранител / адвокат
acquittal	αθώωση/απαλλαγή / athoosi/apallagi		দোষ থেকে মুক্তি	ослободителна пресуда
abstention	αποχή / apochi		আদালতে অনুপস্থিত থাকা	воздржување
to abstain from	απέχω από / apecho apo		বিরত থাকা	да се одрече од...
abuse of office/abuse of authority	κατάχρηση εξουσίας / kataxrisi eksousias		ক্ষমতার অপব্যবহার করা	злоупотреба на службена положба и овластување
to agree to/to consent to	συμφωνώ / simfono		একমত হওয়া/ অনুমতি দেওয়া	да се согласи / да даде согласност
access to housing	πρόσβαση στη στέγαση / prosvasi se stegasi		খাকার জায়গা/ সুযোগ পাওয়া	пристап до станбен објект
access to the judiciary	πρόσβαση στη δικαιοσύνη / prosvasi sti dikeosini		বিচারের সুযোগ পাওয়া	пристап до правосуден систем
permission	άδεια/άδεια πρόσβασης / adeia		অনুমতি/ টোকার অনুমতি দেওয়া	дозвола
access authorisation	/ adeia prosvasis			овластување за пристап
appeal	/ efesi			поплака
complaint	ένσταση / enstasi		নালিশ/আপিল	тужба
proceedings	διαδικασία / diadikasia		বিচারের কার্যক্রম	судски процес
acceleration of proceedings	επίσπευση της διαδικασίας / epispepsi tis diadikasia		বিচারকার্য দ্রুত আগানো	скратена постапка
to accept (an offer)	αποδοχή (προσφοράς) / apodochi (prosforas)	قبول کرنے	(কোন) প্রস্তাব গ্রহণ করা।	прифаќање на понуда
accommodate someone	φιλοξενώ κάποιον / filokseno kapoion		কাউকে জায়গা দেয়া।	прифаќање на некој
to call on something / make use	αναλαμβάνω κάτι / χρησιμοποιώ κάτι / analamvano kati/ xrhsimopio kati		কোন কিছু	да се искористи / бара нешто

of something			গ্রহণ করা।	
permanent assistance	μόνιμη βοήθεια / monimi voithia		চিরস্থায়ী সহায়তা	постојана грижа
accompanied by	συνοδεύομαι από / sinodeuome apo		তার সাথে ছিল	во придружба
company	εταιρεία / eteria		কোম্পানি	придружба
sexual harassment	σεξουαλική παρενόχληση / sexualiki parenohlisi		যৌন নির্যাতন	сексуално вознемирување
certification	πιστοποίηση / Pistoipiisi		সার্টিফিকেট দেওয়া	уверение
to certify nationality and identity	Πιστοποίηση εθνικότητας και ταυτότητας / pistopiisi ethnikotitas kai taftotitas		জাতীয়তা এবং পরিচয়ের সার্টিফিকেট দেওয়া	да се потврди државјанство и идентитет
birth certificate	πιστοποιητικό γέννησης / pistopiitiko yenis		জন্ম নিবন্ধন সার্টিফিকেট	породилен лист
profession	επάγγελμα / epaggelma		পেশা	професија
illegal activity	παράνομη πράξη / παρανομία / paranomi praksi / paronomia		বেআইনি কাজ	илегални активности
court proceedings	διαδικασία ενώπιον Δικαστηρίου / diadikasia enopion dikastirion		কোর্টের কাজকর্ম।	судски процес
deportation	απέλαση / apelasi		দেশত্যাগের নির্দেশ দেওয়া	депортација
migration	μετανάστευση / metanasteusi		অভিবাসন	миграција
legal	νόμιμος / nomimos		আইনি ভাবে	легален / законит
Illegal	παράνομος / paranomos		বেআইনি ভাবে	илегален / незаконит
accusation	κατηγορία / katigoria	الزّام	অভিযোগ	обвинение
Germany	Γερμανία / Yermania		জার্মানি	Германија
both parties	και τα δύο μέρη / kai ta dio meri		দুই পক্ষ	двете страни
approved territorial scope of application	εγκριμενο τοπικό πεδίο εφαρμογής της αίτησης / egekrimeno topiko pedio efarmogis tis etisis	دهمكى دينه	ভৌগলিক অঞ্চলের সার্টিফিকেট	дозволено територијално поле од апликацијата
to threaten	απειλώ / apilo		হুমকি দেওয়া	заканува
criminal records	ποινικό μητρώο / piniko mitroo		অপরাধের তালিকা	казнена евиденција
stateless	άπατρις / apatris		রাষ্ট্রহীন	бездржавен
appeal proceedings	διαδικασία έφεσης / diadikasia efesis		আপীলের কার্যক্রম	жалбена постапка
postponement/extension	αναβολή/παράταση / anavoli/paratasi		সময় বাড়ানো	продолжение
rootedness	έχω ρίζες / exo rizes			пуштање на корени / вкоренување
arrest	σύλληψη / silipsi	كرفنار	গ্রেফতার	приведување
article	άρθρο / arthro		আর্টিকেল	статija
persecution	καταδίωξη / katadioksi		নির্যাতন	прогон
the refugee convention / Geneva Convention	η σύμβαση των προσφύγων/ Σύμβαση της Γενεύης / i simvasi twn prosfigon/Simvasi ths Yeneuis		जेनेडा कनडेशन	Конвенција за статусот на бегалци / Женевска конвенција за бегалци
directive	οδηγία / odigia		নির্দেশনা	директива
particular social group	συγκεκριμένη κοινωνική ομάδα / sigekrimeni kinoniki omada		বিশেষ সামাজিক দল	определена општествена група
race, ethnic group	φυλή, εθνότητα / fili, ethnotita		নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য	раса, етничка група
political opinion	πολιτική άποψη/γνώμη / politiki apopsi/gnomi		রাজনৈতিক মতামত	политичко мнение

deportation	απέλαση / apelési		দেশ থেকে বের করে দেওয়া	депортација
appeal	ένσταση/έφεση / enstasi/efesi		আপীল	жалба
fear	φόβος / fovos	خوف	ভয়	страв
well-founded	καλά θεμελιωμένος / kala themeliomenos		সুপ্রতিষ্ঠিত	основан
on account of	για λογαριασμό / gia logariasmo		এর কারণে	поради (нешто)
sexual orientation	σεξουαλικός προσανατολισμός / sexualikos prosanatolismos	جنسی رجحان	লৈঙ্গিক অবস্থান	сексуална ориентација
gender	φύλο / filo	صنفی	লিঙ্গ	пол
woman	γυναίκα / gyneka	عورت	মহিলা	жена
war crimes	έγκλημα πολέμου / eglima polemou		যুদ্ধাপরাধ	воено злосторство
crimes against humanity	έγκλημα κατά της ανθρωπότητας / eglima kata tis anthropotitas		মানবতার বিরুদ্ধে অপরাধ	злосторство против човечност
genocide	γενοκτονία / genoktonia	نسل کشی	গণহত্যা	геноцид
violence	βία / via		সন্ত্রাস	насилство
man	άνδρας / andras	أدمى	পুরুষ	маж
expulsion/refoulement	επαναπροώθηση / epanapro-othisi		শরণার্থীকে ফেরত পাঠানো	протерување
right/law	δικαίωμα / dikaioma	حق	ডান দিকে	право
human right	ανθρώπινο δικαίωμα / anthropino dikaioma	انسانی حقوق	মানবাধিকার	човекови права
life	ζωή / zoi	زندگی	জীবন	живот
freedom	ελευθερία / eleftheria	آزادی	স্বাধীনতা	слобода
threatened	απειλούμενος / apiloumenos		হুমকি প্রাপ্ত	загрозен (м) / загрозена (f)
torture	βασανιστήριο / vasanistirio		নির্যাতন	мачење
court	δικαστήριο / dikastirio	عدالت	কোর্ট	суд
I would like to apply for asylum	θέλω να καταθέσω αίτηση ασύλου / thelo na katatheso aitisi asylo		আমি অ্যাসাইলামের জন্যে আবেদন করছি	Сакам да аплицирам за азил.
I don't have an identity/identification card	δεν έχω ταυτότητα/δελτίο ταυτότητας / den exo taftotita/deltio taftotitas		আমার কোন পরিচয়পত্র নেই।	Немам документи за идентификација
I am homosexual/lesbian/transgender	είμαι ομοφυλόφυλος/λεσβία/τρανς / ime omofilofilos/lesvia/trans		আমি সমকামী/ উভকামি/ হিজড়া	Јас сум лгбт личност.
domestic violence	οικογενειακή βία / ikogeniaki via			Семејно насилство
I was abused by...	κακοποιήθηκα από ..... / kakoroiithika apo....			Ме злоставуваа. / Ме претепаа.
I am being abused by...	κακοποιούμαι από..... / Kakoroioumai apo.....			Ме злоставуваат
I was compelled to enter into a forced marriage	με ανάγκασαν να παντρευτώ / me anagasan na pantrefto			Ме присилија на брак.
I am facing / have been threatened with a forced marriage	Είμαι αντιμετώπος(η) με/ έχω απειληθεί με αναγκαστικό γάμο / Eimai antimetwpos(i) me/ exo apilithi me anagkastiko gamo			Во присилен брак сум.
gender equality	ισότητα των φύλων / isotita ton fylon			полова рамноправност
How can I claim asylum?	πώς μπορώ να ζητήσω ασυλο; / pos mporo na zitiso asilo?			Како можам да поднесам барање за азил? / Како можам да побарам азил?
I was discriminated against in my home country.	υφίσταμαι διάκριση στην πατρίδα μου / ifistame diakrisi stin patritda mou			Ме дискриминираа во татковината. / Во татковината бев дискриминиран.

I was discriminated against because of my skin colour.	υφίσταμαι διάκριση λόγω του χρώματός μου / ifistame diakrisi logo tou chromatatos mou		Бев дискриминиран врз основа на боја на кожата.
I was discriminated against because of my gender.	υφίσταμαι διάκριση λόγω του φύλου μου / ifistame diakrisi logo tou filou mou		Бев дискриминиран врз основа на полава припадност.
I was discriminated against because of my language.	υφίσταμαι διάκριση λόγω της γλώσσας μου / ifistame diakrisi logo tis glosas mou		Бев дискриминиран врз основа на јазикот.
I was discriminated against because of my religion.	υφίσταμαι διάκριση λόγω της θρησκείας μου / ifistame diakrisi logo tis thriskias mou		Бев дискриминиран врз религиска основа.
I was discriminated against because of my membership in a social group.	υφίσταμαι διάκριση λόγω της συμμετοχής μου σε κοινωνική ομάδα / Ifistame diakrisi logo tis simetochis mou se kinoniki omada.		Бев дискриминиран врз основа на припадоста на определена општествена група.
I was discriminated against because of my political views.	υφίσταμαι διάκριση λόγω των πολιτικών μου πεποιθήσεων / Ifistame diakrisi logo ton politikon mou pepithiseon.		Бев дискриминиран врз основа на моите политички ставови.
I was discriminated against because of my ethnic or social background.	υφίσταμαι διάκριση λόγω του εθνικού ή κοινωνικού μου περιβάλλοντος / Ifistame diakrisi logo tou ethnikou i kinonikou mou perivalondos.		Бев дискриминиран врз основа на мојата етничка / општествена припадност.
I was discriminated against because I am disabled.	υφίσταμαι διάκριση λόγω της αναπηρίας μου / Ifistame diakrisi logo tis anapirias mou.		Бев дискриминиран врз основа на мојата инвалидност.
I was tortured in my home country.	βασανίστηκα στην πατρίδα μου / Vasanistika stin patrida mou.		Ме мачија во татковината. / Ме малтретираа во татковината.
I want my family to join me here as quickly as possible.	θέλω η οικογένεια μου να με ακολουθήσει εδώ το συντομότερο δυνατόν / Thelo i ikogenia mou na me akolouthisi edo to syndomotero dinaton.		Сакам моето семејство да ми се придружи штом поскоро.
I have completed my vocational training.	έχω ολοκληρώσει την επαγγελματική μου κατάρτιση / exo ολοklirosi tin epaggelmatiki mu katartisi		Имам завршено стручно оспособување.
My family back home can send me the necessary documents. But I need an address.	Η οικογένεια μου στην πατρίδα μου μπορεί να μου στείλει τα απαραίτητα έγγραφα. Αλλά χρειάζομαι μια διεύθυνση. / I ikogenia mou stin patrida mou porri na mou stili ta aparetita egrafa. Alla chriazome mia diefthinsi.		Моето семејство може да ми ги испрати потребните документи, ама за тоа ми е потребна адресата.
I have applied for asylum in the past.	Έχω κάνει αίτηση για άσυλο στο παρελθόν. / Echo kani etisi gia asilo sto parelthon.		Веќе го имам предадено барањето за азил.
I have previously applied for asylum in another country.	Έχω κάνει αίτηση για άσυλο στο παρελθόν σε άλλη χώρα. / Echo kani etisi gia asilo sto parelthon se alli chora		Во другата земја веќе го предадов барањето за азил.
I want to look for a job. What do I have to do?	Θέλω να ψάξω για δουλειά. Τι πρέπει να κάνω; / Thelo na psakso gia doulia. Ti prepi na kano?		Сакам да пронајдам работа. Што треба да сторам?
I have a certificate of no impediment.	Έχω πιστοποιητικό μη ύπαρξης κολύματος / Echo pistopiitiko mi iparksis kolimatos		Имам уверение за слободен брачен статус.
I came here via a safe third country but I did not have my identity checked there.	Ήρθα εδώ μέσω μια ασφαλούς τρίτης χώρας αλλά δεν μου ήλεγξαν την ταυτότητά μου εκεί / Irtha edo meso mias asfalus tritis choras alla den mu ileksan tin tautotita mu eki		Пристигнав преку сигурна трета земја, но таму не поминав низ проверка на идентитет.
temporary residence permit	Προσωρινή άδεια παραμονής / Prosorini adi-a paramonis		Дозвола за привремен престој
When/where can I apply for a work permit?	Πότε/Πού μπορώ να κάνω αίτηση για άδεια εργασίας; / Pote/пу boro na kano etisi gia adia ergasias?		Кога / каде можам да аплицирам за работна дозвола?
Where can I make copies of my documents?	Που μπορώ να φωτοτυπήσω τα έγγραφά μου; / Pou mboro na fototipiso ta egrafa mou?		Каде можам да ги копирам своите документи?
I have family living in Germany.	Έχω οικογένεια στη Γερμανία. / Echo ikogenia sti Germania.		Членовите на моето семејство живеат во Германија.
I lost family members during the escape.	Έχασα μέλη της οικογένειάς μου κατά την απόδραση / Echasa meli tis ikogenias mu kata tin aprodasi		Ги загубив членовите на семејство во текот на бегот.
I (do not) want to contact the embassy/consulat of my country.	Θέλω (де θέλω) να επικοινωνήσω με την πρεσβεία/ το προξενείο της χώρας μου. / Thelo (de thelo) na epikinoniso me tin presvia/to proksenio tis choras mu.		(Не) сакам да стапам во контакт со амбасадата / конзулатот на мојата татковина.
I came (I did not come) here via a safe third country.	Ήρθα (дεν ήρθα) εδώ μέσω μιας ασφαλούς τρίτης χώρας / Irtha (den irtha) edo meso mias asfalus tritis choras		(Не) дојдов преку сигурна трета земја.
I am traumatized	Έχω υποστεί ψυχολογικό τραύμα / Echo iposti psychologiko travma		трауматизиран/а сум
I need psychotherapy.	Χρειάζομαι ψυχοθεραπεία / Chriazome psychotherapia		Барам психотерапија. Ми е потребна психотерапија.

## Notes